



# Keechaka Vadham.

(A TAMIL DRAMA.)

## கீசகவதம்.

( தமிழ் நாடகம். )

இஃது

பவானி பாலபாரதி

முத்துச்சவாமி ஐயர் அவர்கள்  
மானுக்கரும்,

கோயமுத்தூர் காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய

O. R. பத்மநாப ஐயரால்

இயற்றப்பட்டது.

1912.

COIMBATORE :

FRIENDS' ASSOCIATION LIMITED, PRINTERS.

*Copy Right Registered.*





யம்ப்ரம்ம வேதாந்த விதோ வதங்கி  
பரம்பர தானம் புருஷம்த தாந்யே  
அஸ்மின் ஜகத்கா ரணமீசுவ ரம்வா  
தஸ்மை நமோவிக்ஞ விநாய காய.

## நான் முகம்.



புண்யவான்களே !

தமிழுலகம் பொய்த்துப் போகாவண்ணம் இகபர சார்த் தகமாமாறு நம் கலாசாலைத் தலைவர் தென்மொழி தழைத்தோங் கச்செய்யு முயற்சியை அறியாதார் ஒருவருமிலர். ஆகவே, எம் போவியரும் அக்கருத்தினிற்கிணங்க வெளிவந்து நாடகமியற்று தல் கலமேயாகும். இத்துணிபுபொண்டே யாம் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ் நடையும் விரவியுள் ‘கீசகவதம்’ எனும் இந்நாலையியற்றியுளோம். இப்பு எமது பிரதம முயற்சி யாகவின், எம்மிற்பெரியோர் இதனைக்கருதார் : சாமானியர் இதிற் குறை கானூர் : சிறியோர் இதனுற் பயன்படுவர். இதுவும் எமது துணிபெனவாக :- [கீசகவதக் காலை பாரதத்துள்ளதால் யாவரு மறிவர். ஆகவின், கண்டெடுத்துரைத்திலம். எனினும், பாண்ட வர் மாறுவேடம்பூண்டு விராட பூபனிடம் வருமாற்றினை ஆங் காங்கமையத்திற்கேற்ப மாற்றியும், கீசகன் கதாநாயகருக் அவன் வன்மை விளங்கவேற்றியும், பயன்படாப் பழுதுரை

போற்றியும், தற்கால நாடக வீயற்கிணங்க வரைந்தனமென்றே  
கருதியுளம். இஃதன்றிப் பாக்களும், நடைக்கிணங்கவும், ஆங்  
காங்கு பழமை பொவியவும், இடர்ப்பாடின்றிப் பஸ்வகைப்பட  
மலியவும், நாடகவிலக்கணம், யவிலக்கணம், ரசவிலக்கணம்,  
சிலேடை மடக்கு, கருத்து முதலை பெறப்படுத்தனவாகக்  
காணலாம்.

கற்பின் கிலையும், பொற்பின் பொலிவும்  
பிறக்கு காதையாற், புருடார்த்த மெய்தவே :

C. R. PADMANABHA IYER,  
*Coimbatore.*



## நூல் வரலாறு.

சமார் 15 வருஷங்களுக்குமுன், நமது பந்துவும் சுபாடியூ  
மாகிய, ஸ்ரீமான் வி. ஆர். பத்மனுப் ஜயராஜைய தமிழ் 'வலிமை'  
யைப்பலதடவைகளில் கண்டு மகிழ்ந்திருந்த நாம், அது வீணே  
காமலேதேனுமோர் துறையில் உபயோகப்படவேண்டி யோசித்  
ததில், பழையன கழிந்து, புதியன புகுந்ததோர் நாடகமாகுக  
வெளச்சம்மதித்தோம்.

பிறகு விஷயத்தைச் சிக்தித்ததில், தற்காலம் வெளிவரும்  
'ஆதியங்தமற்ற' பல நாடகங்களைப்போல் லக்ஷ்மியங்காணக்கூடாக்  
கதைகளை யெடுத்தாள்வதைக் காட்டிலும், பிராசினமாய், நமது  
நாட்டில் பண்டிதர், பாமரர் அனைவருக்கும் ருசியுண்டாக்கும்  
ஸ்ரீ மகாபாரதக்கதைகளில் அதிசாரமாகிய 'கீசகவதம்' என்  
னும் கதையை அப்பெயர்கொண்டே 'நாட்டுதும் யாமோர்  
பாட்டுடைச் செய்யுளௌன்' அன்று கொண்ட தீர்மானம் இன்று  
'கருணைகூரீசு'னருளால் முடிவுபெற்றது நமக்குப் பெருஞ்சங்  
தோழத்தைத் தருவதாம்.

இதைப்படிப்பவருக்கு ஸ்ரீமான் ஜயரவர்களுடைய மனை  
தருமம் கண்குவிளங்கும். யாப்பின் விசித்திரங்களையும், மற்றும்  
ஆங்காங்கு காணக்கூடிய புதைபொருள் வைபவங்களையும், கற்  
பளையுசிதங்களையும் ஜயரவர்களைப்போன்ற பண்டித ரத்தினங்  
கள் அறிந்து ஆண்திப்பர். எம்போலியருக்குப் பழங்கதையைப்  
புதிய உருவமாக்கித் திராகையூப்பாகமாகக்கூறியது எவ்வளவிற்  
கும் சிலாக்கியமாகக்காணும்.

ஆதலால் நூல்வல்லோர் இதனை யுள்ளபடி சிலாகித்து பண்டித  
ஸ்ரீமானுக்கு உற்சாகமூட்டி, அவர் மென்மேலும் இந்தத்  
துறையில் உழைத்துயர்ந்தோங்குமாறு சுகாமிப்பாரென்றும்,  
சுகவர சுகாயமும் அனவரதமாயிருக்குமென்றும் நாம் நம்பு  
கிறோம்.

## சிறப்புப்பாயிரம்.



கோயமுத்தூர் காலேஜ் தலைமைப்பண்டிதர்  
பிரம்ம-ஸ்ரீ வெங்கடராமனையர் அவர்கள்  
இயற்றியது.

திங்கள் சூழிய தேவருள் பெற்றும்  
பொங்கு முவரி யங்கையி னேந்தி  
ஆசமித் துபர்பொதி யாசலத் திருந்த  
அகத்திய முனிவ ணருள்முத் தமிழில்  
இயற்றமிழ் தவிர வேளைத் தமிழ்கள்  
போய்கா லத்துப் புறத்தவர் வசைச்சொல்  
தமிழ்மொழி தன்னைச் சாரா தொழிய  
அமிழ்தி னினிய நாடக மதுதனை  
கற்பவ ரூள்ளம் களிமகிழ் சிறப்பப்  
பற்பல சுவையும் பருகிட நல்கினான்.  
அன்னவண் யாரெனில் அனிமதில் செறிந்து  
பொன்னியும் பவானியும் பொருஞ்சுமா கெரில்  
தன்னே ரில்லாத் தமிழ்க்கிலக் காகிய  
பாலபா ரதியெனும் நாவ்ஸர் பெருமான்  
றன்பாற் கற்ற மன்னுசீர்க் கலைஞர்  
முத்தூர் வாவி பலசெறி கோய  
முத்தூர் மேவிய முதுமறை யந்தணன்  
பதும நாப னெனும்பெயர் கொண்ட  
புதுமைசேர் தமிழ்மொழி புகலுரா வலனே.

## நடி கள்.

பஞ்சபாண்டவர்.

தரும்புத்திரர்—கங்கபட்டர் (தவழுனி வேற்றரு.) வீமன்—பலாயன் (பரிசாரன் „ „ ) அருச்சனன்—பிரகந்னோ (நாடகக்கணிகை.) (பேட „ „ ) நகுலன்—தாமக்கிரந்தி (குதிரைத்தலைவன் „ „ ) சகாதேவன்—தந்திரபாலன் (பசுநாயகன் „ „ ) மனைவி திரெளபதை—விருதசாரணி (புஷ்பங்கொடு ச்சு மாது „ „ )
---

விராடன் அதிபிதிகள்.

விராடன்—ராஜன். சுதேத்தட்டியன்—விராடன் மனைவி. உத்தரன்—ராஜகுமாரியன் உத்தரை—ராஜுகள்னிகை. சுமதி, சுதிலை, கேரமளை—பாங்கிபர். கிசகன்—ராஜன் மைத்துனன். உபகிசகர்—ஸேஞ்சுதிபதி தம்பியர், குனி—செவிலித்தாய்.
---

திரிகார்த்தி தூதசாதி பிதிகள்.

திரிகார்த்தன்—அதிபதி. தூமகேது—ஸேஞ்சுதிபதி. நாய்க்கன்—உபசேஞ்சுதிபதி.
---

வாசவன்—மல்லன். துவரைப்பண்டிதன்—நீதியுரைப்போன். சுப்பையர், அப்புவையர் (வல்லினையாட்டினர்.) (மங்கிரிகள், பிரதானிகள், ஒதுவார், சாரணர், சேவகர், குடிகள், சங்கியாசி, திக்ஷிதர், வேதப்ராமணர், உபாத் தியாயர், உபாத்யாயினி, மாணுக்கர், காயனர் முத தினர்.)
--



# கீசுகவதம்.



முதலங்கம் . தூ முதற்களம் .

.....

காமியவனம் .

வேதப்பிராமணர், தெளமியர், திரெளபதை,  
பாண்டவர் பிரவேசிக்க.

தருமடுத்திரர் - மலரி லொளிக்கு மலர்தரு முகமு,  
 மலரி லொளிக்கு மற்புத முகிலு,  
 மூளரி யொளிக்கு மொய்தவ முதலு,  
 மூளறி யொளிக்கு மூரனு முகக்கலே,  
 பதுமநாபப் பாவலன் போற்றிட,  
 சரா ஞான்டு, மின்பமா வாணவன  
 மேக, வேகின, வெல்லையோ ராயனம்  
 நகர்கரங் துகைறு நன்னு ணடித்ததா,  
 லாரிய குலோத்தம வையர்காள் ! ஏதற்  
 பரியந்த முற்ற பரிபவங் தீர  
 நாடு சேரு நன்மனத் தா, லெமக்  
 காசி கூறிடு மதுக்கிரகத் தா, அுமை  
 வெளிப்படு நாளினில் வணங்கிப்,  
 பிரிந்த வெமது சிர்ப் பாக்கியக் தவிர்வமே.

வேதியர் — நீதி வழுவா நெறிமினி ராதலா,  
 லேத மேது மில்லா துமது  
 நிச்சயப் படியே, யஞ்ஞாத வரசங்  
 தீர்ந்து தேர்ந்து தெவ்வர்ச் செகுத்துத்  
 தீரமும் புகழுங் தருமமு நாட்டிப்  
 பல்லாண் டாகப் பார்புரங் துடுமினே.

விரைவி னேக விடையருள் வேங்தகேன்,  
குலைவார் தமக்குக் கொழுப்பொம் பானும் !  
சின்னுட் உண்ணுஞ் சிறுமை, பெருமைத்  
தவத்தா ருங்னு, தவமாச் சிசுத்துப்  
பொறைபூண் டொழுகிப் போழ்தாண் உய்ப்பரா,  
லழுங்கேன் மன்ன, வன்புட னேகுவம். (ஏக)

**தருமர்** — எம்முடன் கூடி யின்னற் கானகந் [ன் !  
துண்ணித் தொடர்ந்த தோழர்காள் ! தோழிகா  
நிலிரு மக்கல் நல்கூர்க் தொழித்தெங்  
கடவ நாள்கள் கழித்து மீன்வமே.

பரிவாரஜுமாம் - தருமப்பிரடிவே ! நாங்களிதுகாறுமுமது சேய  
திருவடிகட்கண்புகூர்ந்து பணிவிடை புரியப்  
பாக்கியம் பெற்றனம். இன்னுமல்லதெமக்கெக்  
காலுறுதீமா வறிகிலம். விளைப்பயண வெல்  
வார் யாருமிலர். ஆகையால் நாங்கள் பிரிந்து  
போனாலும், எமதிதய மும்பீமாடு கூடியிருக்  
கும். ஆயினுங், கண்கொண்டு காணுமாந்த  
மிழுந்தோமே ! என் செய்வோம் ? தர்மமே  
ஜயம் ! யாம் போகிறோம். (ஏக)

**தருமர்** — ஊழ்விளைப் பயனே ? யான்செய் தருமதீமா ?  
பகைவர் பெருமையோ ? பண்ணவர் பரீட்சை  
[யோ ?

இக்கா வென்னை யிகல்கொன் டெகிர்த்து,  
முக்காலு முன்னு மூண்ட வெம்பழிக்  
காலா வென்னை வாளாச் சமைத்துக்,  
கிளைதாண் வெறுப்பினுங் கேள்கடிக் தொழியக்,  
காளிலு மென்னைக் கைகண் டலைப்பதே !

**தெளமியர்** — உண்மை கைவிடா யபர்பெறு ஞாலைமே  
திருமேனி யாகிய தேவரீர் துபருஙல்,  
நொங்குரை யல்லா னேன்சிற் கழகல ;  
வாகலி, னியாதனை சிந்தனை செய்யா,

- தகமகிழ் வோடு மாவ தாய்ந்து,  
செய்வது செப்தல், சிலாக்கிய மாமே.
- வீமன் — எந்தன் கதையு, மெம்பியர் கைச்சிலையும்,  
வழிப்பட்ட உமதருள் வாக்கினே,  
வேண்டி வேண்டி வெம்மை மிகுந்து,  
துட்டர்த் தொலைத்துத், தொலைபா மகுடம்  
புனைய நிற்கக்,  
கடைக்கணித் தருஞாங், காருணிய முதலே.
- தருமர் — அடக்க மமரரு ஞாப்க்கு, மடங்காமை  
யாரிரு ஞாப்த்து விடுமா, லீளவ !  
பன்னீராண்டும் பட்ட துயருட,  
ஞேராண் இறுவது பெரிதல, பின்னர்  
அரவ கேதன னவையிற் கூறிய  
வாய்மை யின்படி வதியா னுகிற்,  
படைக ளௌலாம் பரிச்தே யிருக்க,  
விப்போழ் தென்னை லேத, மதனுற்  
கரங்குறை நகர மியாதென  
வெண்ணி, யங்கக ரேகுதல் கடனே.
- அருச்சனன் — நமது கண்ணுட்டு நாற்புறம் பலவள  
மேம்பட நின்ற மிகநன் ஞுளை ;  
வாயினு, மவற்று ஓடியே னுக்கு  
மச்ச மச்ச மகன் றுள, தென்னிப்,  
ற்றை சிறுத்து, கண்மை பெருத்துக்,  
கொடுமை குங்றின குடிவள மோங்கிச்,  
செங்கோல் செழிக்குஞ் செந்கக, ரதான் றுங்  
துரியோ தனன் றன் றாத ரவனுறூர் ;  
ஏனைய நாட்டி லெய்துவ ; ரதனுல்  
நாமுறை கரவு கலேமே தெரியும் ;  
புரவல் னும்மெம் பூர்வ வுரிமையன் ;  
ஆகலி, னங்கக ரன்றி வேறே  
கண்டில ஃடியேன் காவல !  
தேவரீர் திருவுளங் தெரிந்திலன் சிறுவனே.

- தருமர் — தொன்னு லாப்பந்த தொல்குலத் தேசிக !  
 பார்த்தன் சொன்னது பழுதல, வதுவே  
 என்றுணி விடமு மென்னி, லாங்குறு  
 முறையீ தென்று, முறைவித முடனே  
 மீள்வும் விளங்க, மெய்ப்பொரு ஸறிவா  
 லெமக்குறை செய்து, டனிகபர மிரண்டினு  
 சார்த்தக மாகுஞ் சாதுரிய மறியக்,  
 கடாட்சித் தருஞுங் காருணிய முனிவர !
- தெளாமியர் — தரும நங்தன ! விறைவா ! கேட்டு !  
 யஞ்ஞாத வாச மாரு மறியா .  
 துறைவ தாகலி, நேர்நகர் மேவி  
 யின்று ரென்னு மையம் பிறர்கொள்ள  
 வகையில் வதின்து, மீள்வ வேண்டும்.  
 இன்றே, வின்னு மீரா றுண்டு  
 காடு போதல் கடனு, மதனுண்,  
 மனமொழி மெய்களின் மகிழை தவிர்ந்து,  
 கோலங் கரங்து, கோட்டியிற் ரெண்டா,  
 யுரிய தொழில்செய் துய்வது நலமே.
- வீமன் — புரவலர் பெருமா னுகி வையுமோர்  
 குடைக்கு ளாஞும் புண்ணிய முதல்வ !  
 நுமதுட்பட்ட நுண்ணிய வரசாம்  
 விராட விறைக்கு வழிப்பட்ட பூழியம்  
 செய்யின், மரனின் மாண்பு சிதைவுறும்;  
 ஏளன முண்டா ; மென்செய் கோயான் ?  
 களங்க மில்லாக் காம்பிரிய நும்மனம்  
 நோக நோக நோக்கி நின்று  
 வழிபடல் வினையே ! விதியே ! கதியே !
- தருமர் — தென்றிசைக் கோமான் றிருமங் திரத்தாற்  
 சுந்திர வேதிய னுகு சூட்சும  
 மடைஞ்துள ; னாதனு லாகுலம் வேண்டாம் ;  
 வேத மேதுதி வாயுட னேகிற,

காவல ரெல்லாங் காற்கி மிறைஞ்ச,  
 வாசீர் வதித்தவ, ரணவரு மவாக்கொள்,  
 வெண்ணுறு விஞ்சையா ஸெழிலுப தேசமும்,  
 வல்விலை யாட்டால் வாஞ்சையும் விஞ்சவே,  
 யாவையிற் பூச்சியனு, யாண்டு கழிப்பனே.  
 சோதர வீமா ! சூரர் நாஸ்வரும்  
 மணிமா ஊந்தான் மடிய வென்று  
 விடமுண்டு வந்த வீரிய வண்மையு,  
 மரக்குச் சூதினி ஸன்னையு முன்னையும்  
 பின்னையுங், தாங்கிய பெரும்பணைத் தோள்களாற்  
 பணிவிடை புரியப் பார்க்கச் சகியேன் ;  
 இங்கித மறியா; யிகலுங் காலமுங்  
 தேசமு நிகழ்வுங் தேரா; யாத்திர  
 மாகி யெங்கருத் தழிய வாவா ;  
 யென்செய் வேன் ? என்பவமே ! யவமே !

வீமன்

— பஞ்ச பட்சிய பரமான் னத்துட  
 னமுதடு தொழிலுக் கதிபதி யாவதும்,  
 பெருமர மாயினும் பெயர்த்துக் கையா  
 சிந்தன மாக்கு மிகலேர னவதும்,  
 மல்லே யெனினு மலைவே னவது,  
 மிதமாக் கூறி, யேதம் படாது,  
 மடைய என்ன மானுவன் மன்னே !

தருமர்

— வனமெரிந்த கொடுமரத்தின் மனமெரிந்த கேரல்  
 [கொண்டு,  
 புனல்வின்ட போனகத்தி வினங்தெண்டு, மிளை  
 [ஞனே !  
 வனமென்ன மனமென்ன புனலெண்னப் போனக  
 [த்து  
 இனமென்ன வேனு மெனக்கு?  
 வின்டு கொண்டு தெண்டு மெளிமையினே !

அருச்சனன் — ஊர்வசி சாப முபகார மாகப்,  
 பேடி யுருவம் பிறங்கப், பெண்களை

## கீசுகவதம்.

யரங்கு பயிற்று மறிவின ளாகி,  
வேத்தவை தன்னில் வியப்புறச் சென்று,  
விராட னுக்கு வழிப்பட்ட, டவனருள்  
அடைந், தவ் வரச னரங்க மலைங்கு,  
நடனம் பயிற்றி, நாட்கள் கழிப்பனே.

- தருமர்** — நன்று நன்று ! நகுலாடுகேண்மோ !  
இலைஞ நீதா, னேது மறியாய்,  
எண்ணை விட்டெங்கு மேகாய், தனியே  
ஏதும் புரியா, யெப்படி யாண்டு  
கரங்கு கழிப்பா ? யறியே ஜெயனே.
- நகுலன்** — அசுவ சாத்திர மறிவே; னதனுற்  
குதிரைக் கணமுங், குணமுங், கதியு,  
மலைத்து, மறிந்த வதிபதி யென்ன,  
மச்ச நாடன் மாணவை புக்கு,  
முறண்டு மாரூ மாவினை யாற்றி,  
வயக்கி, வேண வரிசை பெற்று,  
வற்சரங் கழிவேன் ; வசய்மைக் கரசே !
- சகாதேவன்** — யானும் பசுபதி யாகி, யங்ககர்  
மேவு சிங்கதைய னுனே; னதனுற்,  
றுயரம் வேண்டாங், தூய முதலே !
- தருமர்** — மந்திர முற்று முணர்ந்த மகிழையாற்,  
பஞ்சா யுதன்றன் பரிசு பெற்றும்.  
மானே ! துருபதன் பாவாய் கேண்மோ !  
பாங்கிபர் பலரும் பணிவிடை புரியச்,  
சிறப்புற ரேங்குஞ் சிறடி நோவப்,  
பஞ்சலை மேவும் பலைத்தோ னேவக்,  
காடு கடங்கு, நாட்டிடை யேவல்  
செயலைவ் விதமோ? வறிகில னங்தோ !  
ஒருவர்க் கிடிகல் லொத்த வைவரைப்  
பெற்றும், பெண்ணின் பாவங் கொள்ளத்

## கீசுகவதம்.

தெருவி லலையாத் தேர்ந்து விடுத்தா,  
ரென்னு வைய மிகழ்ச்சி செயுமே !

**திரெளபதை—** மன்னர்க் கெல்லா மந்திர மிருக்க,  
வென்னர்க் கெல்லா மந்தப் புரமே  
யாக வேணுமா, ஸரசிக் குரிய  
வண்ண மகளாப், வேண மலர்கள்  
கொண்டு வந்து, கோமலைக் குதவிக்,  
கொண்டை யீணங்து, கூரிய திலகங்  
தீட்டன் முதலாத் தெரிக்க மட்டும்  
புரிக், தெளை வேட்டோர் புலவ ரெண்ண,  
வேற்றேர் வேண்டி னேற்றே யழிமெனு  
மாற்ற மோதி, மகிழுஞ் தவமே  
விரத மாகி, வதிவன் ; விமலமே !

**தருமர்** — ஆருயி ரமுதே ! யறிவே நிறையே  
பெண்மைக் குரிய பேணு காவல்ராத்,  
சொற்படி நின்று, சோர்விலா வுரிமை  
செய்து மீளல், சிலாக்கிய மாமே.

**திரெளபதை—** தலைமேற் கொண்டேன் றரும வாக்கியம் ;  
பிழையா துறைவன் பெண்மட மகன்றே.

**தெளமியர் —** பொய்யா விரதம் பூண்ட மகிப !  
மெய்பா கியநும் மேனி மாற்றி,  
யாறு பேரூ மந்கர் புகுங்து,  
விராட வரசை விரும்பிக் கோடி,  
யிறையி னோக்கிற் கெதிர்னோக் கிள்றி,  
யேவின செய்தலி னிகழ்வில ராகி,  
மேம்பட வொழுகி, மேவின காலங்  
கழித்து நீங்கிக், காவல ராகிச்,  
சிறக்க வோங்கிச், சீர்பெற வாழ்கவே !

**தருமர்** — விப்பிர வாரிய ! வேண்டன வாரே  
விராடம் புகுங்து மீள்வம் ; விரும்பி

யைவர்க் குளவெம் மெளபா சாக்கினி  
கைக்கொண், டாண்டு கானக மேவி,  
நற்றவம் புரிது யையா !

திருவடி தொழுதனங், தேறுத லருள்கவே.

தெளமியர் — வாழ்க வாழ்க ! வாய்மை வாழ்க !

விரும்ப வீனைத்தும் வியல னருளாம்  
சிறக்க வோங்கிச் சீர்பெற வாழியே. (ஏக)

சகாதேவன் — மாலைக் கடலை முடிக்கப் போக,  
வாலய மொன்றுள்; தந்த விடத்திற்  
குளமு மொன்று; குளிர்கன் னீரதிற்;  
புறமே வீங்கிய பெருமரங் தோன்றப்,  
பாங்கர் விராடப் பெயர்பொறி சிலையுங்  
கண்டு மகிழ்ந்து, கோயிற் புகவே,  
சிவந்த மேனியுஞ், சேந்த வுடையுஞ்,  
சிவந்த பொன்னல் நிவந்த குழையுஞ்,  
கனலுமிழ் முகமுங், கனிந்த பார்வையுங்,  
கோரைத் தந்தமுங், குமுறு சிரிப்புங்,  
கபாலக் கையுங், களேபர மாலையு,  
முத்தலைச் சூலமு, மூளைவண் பிரையு,  
மெத்தலை யானு மிதுவே தோற்றப்,  
பெற்ற மாதா பேரரி போற்றப்,  
பற்றல ரெல்லாம் பிராண்ணை நல்க,  
விருந்த விருப்பு, மெழிலுறு நிலையும்,  
பார்க்கப் பார்க்கப், பதினு மிரங்கண்  
போதுமோ ? பார்த்த ! புகலொனு தென்னலு !

அருச்சனன் -- இதுவே போது, மெம்பி சகாயமே!

கோயில் புக்குக், கொதித்த தாயைக்  
குளிர வாட்டிக், குறையெலாங் கூறி,  
வரப்பி ரசாதம் வரையறப் பெற்றுக்,  
கவலீஸ் நீங்கிக், காவலன் பதியிற்  
செல்லு மாறும், சிலைமுதற் படையுங்

துறக்கு மாறுங் துணியத், துணையா  
வென்னப் போற்றி, யெந்தா யாணையி  
னிற்கப் போவம், நிலவு வரவே.

சகாதேவன் — ஆயுத மனைத்து மறிவுரு வகைப்  
பெருத்த மரத்தின் பொந்தரிற் புதைத்து,  
மகத்தாங் தாயே மகிழ்ந்து புரக்க  
வேண்டிப் போற்றி, வெவ்வினை போகப்,  
பின்னை விராட புரத்துட் போவமே.

அருச்சனன் — பெருமர மென்ற பெயரின தஃங்கு ?  
மிருப்பிட மெனக்குத் தெரியச் சொல்லே.

சகாதேவன் — வன்னி யெந்தாய் வலப்புற மாக  
மன்னி முளைத்தது துன்னிய கற்பம் ;  
வன்னி வன்னி பென்னு வுலகங்  
துன்னித் துன்னித் தொடர்தரு வாமம் ;  
கட்டு தஞ்சிரங் ; கனமுறு மேமெம் ;  
வசிய மனைத்தும் வகித்த முதல்வனும் ;  
போனக வழுதின் பொருட்குலங் கட்டித்,  
தன்னைக் கட்டித் தரணியுங் கட்டுமே.

அருச்சனன் — பின்னை யென்ன பேசுவ துளாதோ ?  
முச்ச விடாமன் மொழிந்த மொழிப்படி  
யாகுது மாக, வைனவரு மின்னே  
ஏகுது மாக, வெழில்பெறு மாறே. (ஏக)

# முதலங்கம். இரண்டாங்கலாம்.

விராடபுரம். ராஜவீதி.

மாணுக்கரி, தீட்சிதரி, உபாத்தியாயர், பிரவேசிக்க.

தீட்சிதர் - ஏன்கானு முபாத்தியாயரே ! சிஷ்யப்பிரயிருக் களுக்கு எதுவரையில் சாத்தியப்படுத்தினீர்?

உபாத்தியாயர் - எஃனே ! எஃனே ! குழங்கைகள் ! இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

தீட்சிதர் - குழங்கைகாள் ! எங்கே ? சபா வந்தனம் சொல்லும் பார்ப்போம் ?

மாணுக்கரி - “ஓம் நமஸ் ஸதஸே, நமஸ் ஸத சத்பதயே, நமஸ்ஸக்நாம், புரோகாஞ்சு சட்சஸே, நமோதிவி, நமப் பிரதிவியை.”

தீட்சிதர் - ஸ்பஷ்டமாயிருக்கிறது உபாத்தியாயரே ! எக்னோபவீத மெத்தனை ஜோடியாயிருக்கிறது ?

உபாத்தியாயர் - ஐம்பதுதான் ஆயிருக்கிறது. கொஞ்சம் நாற்பேன். அதற்குள்ளாக அசலகத்து அப்புவருவான். சற்று சீட்டுக்காலட்சேபம் செய்வதற்குள்ளாக சந்தியா வந்தன காலமாகிவிடுகிறது.

தீட்சிதர் - கட்டு புதிதா ? பழையதா ?

உபாத்தியாயர் - அவ்வளவு மோசமில்லை. இஸ்பேட் ஆசம், கிளாவர் க்லீனும், ஆட்டென் ஜாக்கியும், டெமன் பத்துமில்லை. அதற்குப்பதலெழுதியிருக்கிறது. பாக்கிசிலவற்றிற்கடையாளம். ஆனாலும் மோசமில்லை. பாக்கி எல்லாஞ்சு சரியாயிருக்கிறது.

தீட்சிதர் - ஏதோ ? கொண்டிவாரும். வெயில்வேளை ! சம் ரேபாடலாம்.

உபாத்தியாயர் - அடே ! பையன்களா ! எதிர் வீட்டிடத்தின் ஜெக்குப்போங்கள். (ஏக, சிட்டுக்கொணர.)

உபாத்தியாயினி மறைவில் - என்றைக்குமிதுவேயாக, என் ஜெ சொல்வது ! யேசுப்போன்ற பல்லைப்பறிப் பர் ! எப்படியோ போகட்டும் !

குப்பையர் வர

தீட்சிதர் - ஜூயர்வாள் ! இன்றைக்குக் கச்சேரி இல்லையோ ?

குப்பையர் - ஒரு அசல் நம்பர், அடுத்த மாசம் ஜூந்தாம் தே திக்கு வாய்தாப் போட்டுவிட்டார்.

உபாத்தியாயர் - அப்புவையரைப் பார்த்திரோ ?

குப்பையர் - காப்பி குடிக்கிறார். வருவார். சிட்டைப்போ இம்.

உபாத்தியாயர் - (கலஞ்ஞுபோட) தீட்சிதர் (வெட்ட)

அப்புஜயர் வர

(எல்லாரும் ஆடிக.)

அப்புவையர் - இருபத்தொன்று.

குப்பையர் - நாலு.

தீட்சதர் - இல்லை.

உபாத்தியாயர் - துருப்பு ?

குப்பையர் - இல்லே.

அப்புவையர் - இல்லையென்று சொன்னாற்போதாதோ ? து ருப்பு என்று சொன்னால், மறியல் செய்வேன்.

குப்பையர் - இப்பொழுது சொல்வது ஒப்பாது. துருப்பு, என்றவுடனே சொல்லவேண்டும்.

அப்புவையர் - சரி ! சரி ! இனிமேல் ஆட்டும் !

தீட்சிதர் - இறக்கமென்ன ?

குப்பையர் - ஆட்டுன்.

தீட்சிதர் - ஜாக்கி !

உபாத்தியாயர் - பயவில்லை ! (வெட்ட) எடுத்துவையும் !  
துருப்பு (இறங்க)

சுப்பையர் - (ஜாக்கிப்பிடி) ஐந்து போயிற்று. துருப்பு  
(இறக்கம்)

தீட்சிதர் - (ஒன்பது பிடி) (கிளாவர் இறக்கம்)

உபாத்தியாயர் - (ஜாக்கிப்பிடி) (டைமன் இறக்கம்)

சுப்பையர் - (வெட்டிப்பிடி) (இரண்டு ஆட்டன் பிடி)

உபாத்தியாயர் - (கிளாவர் கழிக்க)

சுப்பையர் - (கிளாவர் இறங்க)

தீட்சிதர் - (டைமன் ஜாக்கி கழிக்க)

அப்புவையர் - (ஆஸ்பிடி) (எண்ணிப்பார்க்க.) 6. சுப்பையரே ! கறுப்பு !

சுப்பையர் - உபாத்தியாயரே ! கிளாவர் ஜாக்கி பிடித்த போதே ஒன்பது இறங்கவேண்டாமா ?

உபாத்தியாயர் - உமக்கென்ன ? எட்டாங்குருப்புப் போகாமல் பெரிது இறங்கலாமா ?

சுப்பையர் - உமக்கென்ன புத்திஇல்லையா ? துருப்பு நான்ஸல்லவா சொன்னேன் ?

(ஓர் சந்தியாசி வர)

சங்கியாசி - என்னையா தர்க்கம் ?

சுப்பையர் - வாரும் ! வாரும் ! நான் ஆட்டம் சொல்லியிருக்க, வாத்தியார் பெரிது கழிக்கலாமா ?

உபாத்தியாயர் - இரண்டடியின்றி யிருபத்து நாலா ?

சங்கியாசி - உமக்கென்ன ? நீர் பெரிதாடவேண்டியதுதான்.

உபாத்தியாயர் - சரி ! சரி ! நானும் துருப்பில்லாமல் இருபத்துநாலு சொல்வேன்.

சுப்பையர் - சீச்சி ! சிட்டாட்டம் போதும். (சிட்டை ஏறிந்து விட) தபோதனரே ! வாரும் ! போவோம். (சங்கியாசி, சுப்பையர், ஏக)

உபாத்தியாயர் - நல்ல சாக்ஷி! நல்ல மத்தியஸ்தம்.

அப்புவையர் - நமக்கென்ன? நாம் ஏன் அப்படிச்சொல் வைவேணும்?

உபாத்தியாயர் - அவர் சீட்டை எறியலாமா?

தீட்சிதர் - உத்தியோகஸ்தான் அப்படித்தான். விளையாட்டுல் கோபமென்ன?

(தெருவில் வழிப்போவாரீ வர)

சரி! சரி! இனிமேற் குறையேயில்லை! வைதீகானும், வளைகிகானும், மகாராஜாவும், சங்கியாசியும் சூதாட்டமானாலும், குடிசன் காரியம் கண்டத்தே றிப்போயிற்று! சுப்பையர் சங்கியாசியை இட்டுக்கொண்டுபோனார். காளை ராஜசபையில் சங்கியாசியைக் காணலாம்!

மற்றவன் - சீட்டுப்பழக்கம் கல்லதுதான். இல்பேட் ராஜாவுக்கு ஒருவன் மத்தியஸ்தமானால் ஓர் வேளை யுபகாரமாம்.

மற்றவன் - ஜாக்கிதான் மத்தியஸ்தம்!

(அனைவரும் ஏக)

அ ரண் ம இனா .



(விராடாஜனும் மந்திரியும் பிரவேசிக்க.)

ஈராடன் — மந்திரி! திரிகர்த்த தேசாதிபதி சிங்கை யாக வெம்போர் புரிந்து, விராட நன்னகர் விடாது கொள்வன்; வேண்டும் பண்டகள் விரைவிற் சேர்த்துப், போர்த்தொழில் பயிற்றிப், புரசை மாங்கர் அணியணி சிறுவ, வாஞ்சுர பிக்க.

மந்திரி — திரிகர்த்த, னின்னுங் கிராத ரோடு, மங்க வங்க கலிங்க ஸிடத் மாளவ யவன முதலா மரசொடும்,

யுத்த சன்னத்த னுகி, யின்நகர்  
இன்னாற் படுத்த வெய்துவ, னதனால்,  
படைக்குத் தக்க பிரதானி யொருவனைத்  
தெரிந்து கொள்வது, திறமே கொல்லாம்.

**விராடன்** — என்செய் கோயான் ! என்செய் கோயான் !  
எம்பியர் பதின்ம ரிளைத்தோ ; ரேஜின்  
புதல்வ ரெல்லாம் போரினுக் கிளையர் ;  
சுவேதச் சிறுவன் சூழ்கான் சென்று  
மாதவ மியற்று, மாதிரை யாற்கே.  
(சேவகன் பிரவேசிக்க.)

**சேவகன்** — திருவுள மிரங்கேதன் ! தொழுகுலத்தொருவர்  
தந்த சீட்டினு. திருவுள மருள்க.

(சீட்டுக்கொடுக்க)

**விராடன்** — மந்திரி ! யதனை வாங்கி யவிழ்த்து,  
வரைந்த வளைத்து முறையே வறைதி!  
எவரே விடுத்தா ரிச்சிட் டினையே ?

**மந்திரி** — நம்முட னவையிலாடு னமயர்,  
வந்தன மளித்து விடுத்த வோலையால்,  
நற்றவ நல்லார் நமது திருவுளக்  
கனிவெதிர் பார்த்துக் கடிமதில் வந்ததை  
யுய்த்துணர் பொருட்டு மெய்க்க,  
வல்லாட் டெல்லாம் வல்லா ரென்னார்.

**விராடன்** — விபுதரை யிங்கே விரைவி லழைத்தி !

(சேவகன் ஏக)

(விப்பிரள் பிரவேசிக்க.)

வந்தனம், வந்தனம் ! வருக, வருக !  
சுதின மின்னே சோபனங் கடக்க !  
பிடங் கொள்க ! புனித முதல்வ !

**விப்பிரன்** — வாழ்க, வாழ்க ! விராடம் வாழ்க !

**விராடன்** — பூசுர நீவர பாக்கியம் செய்தேன் ;  
சிலாக்கிய மடைக்கேன் ; சிந்தனை வேறே

யிலதா யினு, மும் தாசிரம மெவனே ?  
 திருவுள மென்னே ? தெரிகில னாந்தோ !  
 குறிப்புணர்க் தீதலே கொடைமற் றின்றெனச்,  
 சிறப்புட னால்கள் செப்புங் திறத்திற்  
 பிறழ்ந்தே, னுளமொன் ரேதுடு மையே !

விப்பிரன் — மன்னு ! வென்னு சிரமமது சும்மாப்  
 பல்வேத் தலையிற் பயில; வின்னே  
 யுன்வேத் தலையிற் சின்னூள் செலுத்த  
 வுன்னி வங்தே; ஞேசனை வேறிலை !  
 கங்க பட்டனென் னுமங்; கவறு  
 மாட ஸறிவே, னமைச்சு மாவேன்;  
 என்னே வுன்ன ? மேதோ வறியேன் !

விராடன் — எத்தனை நாள்க ஸிருக்க விதமோ,  
 வத்தனை நாளு மதிபதி யாகி,  
 யேலா துளவே விதமாக கொண்டு,  
 துணிவுறு கருமங் தோன்றச் சொல்லிச்,  
 சோர்வுறு காலஞ் சோரா தோடச்,  
 சொக்கட் டானுஞ் சுகமா யாடி,  
 யடியோ முய்ய வருள்தி ரடிகளே !

மந்திரி — புரவல ! வென்கிறு புங்கியி லொன்று  
 சிக்மா வருமது; நும்மைத் துனராங்  
 கீசகர் தம்முட் கிளத்து சிங்க  
 பலனும் பட்டம் பெற்றுள கீசகற்  
 காதி பத்திய மளித்த னீகமேற்,  
 சிற்றா ருதவிச், சிறப்பி ஒலுங்கச்  
 செய்திடி, னமது சேரலர் சோர்வரே.

விராடன் — உவகை யோடழைத் துதவுவ வின்னே !  
 பகைவர் பெரும்படை பற்றி யுடற்றப்,  
 பின்னே னின்று பேதுரு வண்ணம்,  
 முன்னே சென்று மோதுத றின்றைம்.  
 ஆனா, லொன்னார் சின்னு பின்னப்

பட்டு வேறுப் பதறிப் போவர்.

இன்றே, வின்னு மேத முறுமே.

- மங்கிரி** — நமது நன்னகர்ப் புறமுள, வெளியில்  
லொன்னு ரெல்லா மொரும்பட வானு,  
ரென்னு, வொற்ற னெமக்கறி வித்தா;  
னெல்லா விடமு மெயிற்பொறி யேற்றிக்,  
களரி முன்னுக் கைக்கொள னலமே.
- விராடன்** — கீசுக னேதிரி கர்த்த புரஞ்செல,  
விளையோ ரின்க ரிருவழி காத்துத்,  
திரிகர்த்தன் ருணையைத் தெருமரல் செய்ய,  
ஏவுது ; மொல்லை யிரத மொன்று  
கொண்டுத், தரனைக் கொம்மைப் போதிற்  
கேகய மோடிக், கீசுகர் அற்று  
நால்வரை யழைத்து நல்க, விடுப்பாய். (ஏக)

### புது வட்டம்.

உத்தரன் பிரவேசிக்க.

- உத்தரன்** — டனே கேகய மோடிச் சென்று,  
கீசுகன் றன்னைக் கூட்டிக் கொண்ரச்,  
சொன்னு ரையன் ; சூதனைக் காணேன் !  
இவுளியுங் காணே ! னென்னே செயலே !
- சாதி பிரவேசிக்க. .

**சாரதி** - தண்டன் சுவாமி !

**உத்தரன்** - இத்தனை தாமதமேன் பிள்ளாய் ?

**சாரதி** - பிழை பொறுத்தருள்க ! காற்றனைய வேகமுள்ள  
குதிரைகளைத், தாமக்கிரங்கியனுமொருவன்  
தெரிக்கெடுக்கக், கொண்டுவங்கேன். ஒரு  
நொடியிற் கேய நாட்டிற்கிரதஞ்செலுத்து  
வேன். ஜைம் வேண்டாம் ! ஆண்டவனே !

**உத்தரன்** - உனக்கு மொராளா ? அவன் எங்கே ? பார்க்க  
லாம் ?

சூதனமூக்க தாமக்கிரங்கி பிரவேசிக்க.

உத்தரன்  
மனதீ

{ பிள்ளைப் பருவம் ! பேணுறு வடிவம் !  
எள்ளா நடைதான் ! ஏந்தல் போலும் !  
கையுங் கயிறுங் காழுறு நோக்கும் !  
இல்லை யில்லை யிவனுக் கீடு !  
மாவல னிவனே ! மித்திர னெனக்கே !

தாமக்கிரங்கி - வந்தன மதியேன் வண்மைக் கரசே !

உத்தரன் - இரத சாரத்தியம் இயற்ற லாமா ?

தாமக்கிரங்கி - சேவடி சகடஞ் சேர்த்து மரனே !  
தீவிர மோடத் தேரலா ரும்மே.

(உ-ஃ-ஏ-றுக)

தேரோடு வண்ணம்.

உத்தரன் மனதீ  
மத்துக்.

{ நரநர நரநர உகரம் நகரக்  
கரகர கரகர காணகங் காணக்  
குறுகுறு குறுகுறு குறும்பு குறுகு  
கடகட கடகட கல்லுகன் கல்லு  
சரசர சரசர சாகர மொட  
வருதும் வருதும் வரணம் தீறு  
மருதம் மருதம் மாணவர் முன்ளத்  
துரிதஞ் சரிதங் தோணிகள் சோரக்  
கோணஞ் சதுக்கங் கோட்டி கடந்து  
கேகய மோகையோ டோடற் றம்மா !

சாரதி - ஆ! ஆ! தாமக்கிரங்கி வந்ததுங் தேர் சென்றதும், என்  
கர்வம் நின்றதும், சர்வம் போனதும் பலன் ; ஆன்டு  
செய்தது, அனுத்தப்பினால் இல்லை ! உலக வழக்கங்  
தானே ! வரட்டுங் கேட்போம் !

(ஏக)

# முதலந்தகம். முனிருங்களம்.

திரிகர்த்த தேசம்.

( நகர்ப்புறம். ) பேரிகை கோவில்கள்.

தீங்கு கிட்டாஞ்சு, சேநுப்பு பட்டாஞ்சு,  
கடுகி காவல ! வருதி ! கீபார.

திரிகரித்தன் பிரவோதிக்க.

திரிகர்த்தன் என்ன வற்புக ? மிகுத நகர்ப்புற,  
மென்னு மில்லா வியலிம முந்தக  
முனைப வாட்டி, யுரானை கிள்ளது ?  
போருக் கழுதுக்கும், பேரி போனும் ?  
இவைஹுது மொன்று, செவ்வே மாவர் ?  
வாரா வங்கள் வாக்கா மேன்வரி ஜும்,  
வாக்கு வாசல் கூன்க ஜுன்வரி ரா.  
முறுக்கு, முற இல்லை மங்களைய ரா, நிதோன்.  
மாஸல ஜெத்தான், மச்ச நாட்டின்  
ஆசிரை முற்று மடக்கிக் கொண்ட  
வனுப்பி னேனே ! யவ்வே, வாகை  
பெற்று வந்து, பேரி யறைக்கு  
நாமெதிர் கொள்ள விண்று ; னெனவோ !  
என்னி, வித்தனை யிறுமாப் பென்ன ஸ்  
ண்ரா ரோடி யுளைய வேதுமா ?  
வாகை கறங்க, வழங்க விண்றி,  
யாகவ மென்ன, வறைகி றுனே !  
தன்னை மறங்கு, தலையில் லாமற்  
நாள்நாடு றுனே ! தாம கேது !

தூமகேது பிரவேசிக்க.

விராடம் போன வரலாறென்ன ?

தூமகேது - ( உரையாடாமல் துக்கிக்க )

திரிகர்த்தன் - ஆ! ஆ! லட்சணங் காட்டுகிறுயே !

வாய்ன போதே யிந்தக் கோலமா ?

தூமகேது - மாளவ நண்பன் - ( துக்கிக்க )

திரிகர்த்தன் - நண்பற் கெண்ண ? நவில்லவ யாவை !

தூமகேது - கற்கெதியடைந்தான் !

திரிகர்த்தன் - இழுவுக் காக்கவா விவணீ யதூக்கிளை ?

மாளவற் கெண்ண டி மக்க வில்லோ ?

என்னு நிரு மிறைப்ப வானையோ ?

இங்கித ! முனக்கு, மங்கித மிலையோ ?

தூமகேது - ஆகிரை கொணர்க்கே, நருளிய வாறே.

திரிகர்த்தன் - மாடு மேய்க்கு மனடயனை, மாளவற்

கீடு கொடுக்க, வேற்பித் ததனு,

ஹயிச்ரா டலித்து, நீ வுக்கை போல

நின்று, யெதிவில் நில்லா தேபோ !

( ஏக )

நலமும் பொலமு நலியாத தண்பா

ஏவகும் பொலமா ஏக்குப்-பொலமும்

பிலமா மொக்கெகிப் பொயிறை யே!ய

வலமா மொகுதுக்க வாற்று.

( ஏக )

( மந்தைப்பேட்டை ) இரா.

கேவகன் பிரவேசிக்க.

கேவகன்  
பாட்டவர்.

{ “ மாவும் புன்னும் வதிவுயிற் படர,  
மானீர் விரிந்த பூவுங் கூம்ப ”  
மாக பலிந்த, மனியும் போக,  
மாலை மல்கு, மாதர்  
மாய்கையி, விதய மகிழ் கொண்டற்றே.  
யார் ! உஷார் ! யார் !

தந்தரபாலன் பிரவேசிக்க.

தந்தரபாலன் - நான்தான் தந்தரபாலன்.

சேவகன் - தந்தரபாலனு? பார்க்கவாட்டும்.

(விளக்கிறபார்க்க)

(மனதில்) பாலன்தான்! அழகும் வடிவும், குழலுங்கையும், கோபாலன் போனிருக்கிறதே! இந்த மகானுபாவன், அர்த்தராத்திரி வருவான் ஏன்? விசாரிப்போம்.

அப்பா குழந்தாம்! தந்தர பாலனென்றுயே? மந்தரம் பண்ண மாட்டுவையா?

தந்தரபாலன் - மந்தரமுங் தந்தரமு, மிரண்டும் பண்ணுவேன்.

சேவகன் - எங்கே! ஒரு மந்தரம்போடு. பிறகு தந்தரம் பார்ப்போம்.

தந்தரபாலன் - இதோ பார்! ஆ! ஆ! (பூதியுதிப் புல்லாங் குழந்த)

ஹம்சத்வனி.

வாரா திர்மக ஜனங்களே! நீர் வேணு மானுல், விராடம் வாரும்!

(1) மாயா திபன், மோனமே மனமை, மோன முற்றிர, வுறங்கு மினமுங், தூத ராகினம்; அகித மேகினம்; விகித மாகு, நம் விசுவ டீமாகனம்- நீர்.

(2) மோன முரல்குழல் முனிவற ஞுதினம்; விநோதம் வந்தவித முருரேக்! க்ரமமா முளமோதுவம். ஏலா தாரே யிவணிரும். ஆண்வாரி; ரம்வாரி; ராகாதவம்! மதன ஸ்வருபம்! மந்தர மாத்தியம்! அநந்தரம், அகிலதந்த்ர சாலம்! விசுரவா யுறவாம், விராட பட்னம்;

இருங்குள நாசம், ஏதுக்கு நேசம் ?

இனி துள நேரம், போவோம் வாரும் ;

அநாதி யனுபவ ; மத்புத தந்தரம் !

அம்சத்வனி பா டினதா நந்தம்-

(ஜனங்களெல்லாம் ஸ்தம்பிக்க பசுக்களை

விராடமோட்டிச் செல்ல.)

அரண்மனை.

திரிகர்த்தன், மந்திரி, பிரவேசிக்க.

சூரியோதயம்.

பூபாளம்.

திரிகர்த் தன் காலை வாங்கக்கம்:	ஒசனித் தோதிம முபவ னச்சுனை யாசனித் தேறு மரவிந்த மல்கவே நேச னதவன் நேமி யுதித்தனன் ஆச பாச விருள்கெடு மாற்றோ.
--------------------------------------	--

மந்திரி முனிவர.

திரிகர்த்தன் - வேணு கானம் வினோத மாகக், கேட்கக் கேட்கக், கேளா மோ?வென வேட்கை விஞ்ச, விஞ்சைய னெருவன், இரவி விசைத்த, தென்னே கொல்லாம் ?	- விராட னேவின விஞ்சைய னெருவன், வந்தி, ராத்திரி வற்சலங்களை மரும மறிக்கு, மந்திரம் போட்டுத், தந்திர மாகத், தொறுவ ரனைவரை, யிந்திர சால மெனவே மாற்றிக் கொண்டு போயினன், கேரவிருந் தந்தனை யென்னு, விடைய ரிசைக்கக் கேட்டே, னவரா லொன்று மாவ தில்லை ; விஞ்சை யறிந்தவர் வெல்ல னினாந்தா, வெவரே கொல்லா, மெதிர்க்க வல்லார் ?
---	---

திரிகர்த்தன்- திருடன்! திருடன்! தேர்ந்திலன் றருமாம்  
 புருட னுகிற், போரினில் வென்று  
 கொண்டு வந்த கோக்களைக் களவா  
 விரவிற் கொண்டுட, னேருத ஸறனே ?.  
 எவரே சொன்னு ரிந்தப் புத்தி !  
 நன்று னன்று ! நிற்க கிற்க !  
 மோசம், நாசம் செய்வது நிசமேல்,  
 சாதல அழைத்த, விரண்டல் லாமற்,  
 பொராது போரேன் ; புலவா கேங்ரோமா !  
 எழுமின் மள்ள ! ரெழுமி னெழுமின் !  
 கள்ளனைக் கொண்று, காரிய மினிமேல் !

**மந்திரி**

- சேனையை விரைவிற் சேர்த்தி வருவன் !  
 போர்க்கொ லங்கொனும்; புரித விறைபீ! (ஏக)

{ முச்துக் கிரீடம் ! மோகன மாலை !  
 வச்சிரக் கவசம் ! வாரு வலயம் !  
 சித்திரக் குடையுஞ் ! சேர்ந்தொரு வில்லும் !  
 அத்திர மனோக ! மழிலும் வாரு !  
 மழலும் படைக, னனைத்து மெடுத்துக்,  
 கச்சை யிறுக்கிக், கண்ணட புரோக்துங்,  
 கரியும், பரியுங், காலச னனைத்து,  
 மெதிர்கொள, வின்னு மேகினி ரில்லை !

மந்திரி ஈசநியத்துடன் பிரவேசிக்க.

**மந்திரி**

- வந்தன மடியேன் ! வன்புடை மன்ன !  
 விரும்பிய வாறே, வேண்டும் படைகள்  
 திரட்டித் தந்துளன், திருவுளம் போலத்  
 தேர்ந்து கொங்கத் ! தெருமர லாமா  
 றருள்க ! வின்னே யறைகொடிப் போழ்தில்,  
 விராட மோடி, வேண்டிட மலைங்கு,  
 வம்பிற் பற்றிய வற்ச மனைத்தும்,  
 வீட்டுக் கூவம் ! வெகுளி விழுமே !

திரிகர்த்தன் - சேனையைக் கண்ணுவறங் சிக்கிப் பசனு,  
லாலை, குகிகர, வானித்து நிறுவித்,  
தோற்று, மேற்றங் தோன்று மாறு  
செய்து, மக்ஞி ! செல்வ மாக !  
எய்த்து மாழு, ஏதிலீர் தாழு  
வாவது சதமே !

மந்திரி மாக்னைப் படியே,  
 அமைக்க ! சலைவ ! வணிபபற நிறுவி,  
 யினமக்கு முன்ன, மெழுளுள வாசி,  
 பேகா வோகி, யேதிலர் வெறுவா,  
 வன்பொடு நின்று, வருவழி யாய்வமே.  
 தூபடீகது - வளங்கோள ! வீரரக !

(மேள்தோடங்க, முடிட கண்ணுறிந்து) செல்ல

6 月 1 日

முறை முடிவு மகிப்பேத்-முங்கு போரின் மோதுவம்.

1. வெத்த மெத்த மகிழுமாறு  
மாறி, மாறி முந்துவம். (முற்ற)
  2. கங்க பத்திரங் கதுவலே - சாத மத்திர மோதலே  
யாக மற்றுட னெகு பற்றனர் - யாக மீது மலியலே. (முற்ற)

## நகர்ப்புறம்.

நாயிக்குள் சாரணன் பிரவேசிக்க.

**சாரணன்** - நேற்றுமுதலிதுவரைக்காத்து, மெதிரி படையெழு ச்சிக் காணேம். எமது வரவறிக்கலாமோ? ரணபேரியன்றே வறைக்கோம்! கேட்டில்ரோ? கேட்டுக் கொள்ள போல வுள்ரோ? வலுவிலேக விதமல வென்றே? என்னில், நென்னற் பெற்றங் கொண்டது, வன்பினன்றே? அக்கோலத்து, மானவன் மடிந்தான்றே? இவை யாவு மியங்க வாய்ந்தில்ரோ? எது

காறு மிவணிருக்க! எழும்! எழும்! எங் தலைவற் குறைப்போம்.

நாய்க்கன் - அப்படியல்ல. எம்மை ஏதிலர் வரவுரைக்க வேவின மையால், அவர் வரும் வரையில், இவளின் ருணாரா தேக, லகிதம்; என்னாவும் சரியல்ல! அதான்றி, யா மிப் பகல் முழுதுமட்டு, சிற்கவேண்டும். வேறு வேவு வந்து விடுத்த அன், போவது கட்டமை. விரைந்தார் வறியறன்பது, வாய்மை ஆகவின், —

சாரணன் - அண்ணே! ஆங்கு தோன்றுவ தென்னை?

நாய்க்கன் - இளவெழில்! எமக்கேது மியங்கவில்லை! சற்று நிதானித்துணர்வோம்.

சாரணன் - அதோ! கோரு வரையில், மின்போன்றுவரித்தல் யாரும்!

நாய்க்கன் - தொலையாடி எடுக்க.

சாரணன் - இதோ கானும்! (ஆடையிற)

நாய்க்கன் - தில்! தில்! சொடுஞ்சிமான்றேர்! குடை! படையாக! —

சாரணன் - அதோ! ஆகாயத்திற் சிறுபடம் போனும்?

நாய்க்கன் - படைக்கொடியாம்! பற்றுரென்னப் பண்ணும் நோக்க! இவனியேறி, யேசுவமாக!

(அதிரையேக, விரைக)

(கிசுகள் படையோம் வர.)

மேனம், நோட்டு.

பட்டும் பட்டும் பண்டிலனே?

பொருதும் பொருதும் புகழ்பெறவே?

இன்னன்னே? வெம்மிறையே!

யியன்ற கால! மெழில்பெறவே!

நாய்க்கன் - கோரு வரைக்கட் கோமளமா

மிளிர்படை மள்ளர் மொசுமொகென

குடைகொடி யுடனே கடுகிவரக்,

கழன்டே னடியன் கேசரியே!

(பட்டு)

- கிசுகன் — முரசு மறைந்தும் முட்டாண் மன்,  
வருபவு னல்லன் வருகர வைச்  
சாரண னெண்ணிச் சேர்ந்தனனுங்,  
காரணங் கண்டேன் கழிதுடனே. (பட்டு)
- காஷ்க்கன் — காப்பு சூழக் காவலார  
லக்கும் புறமு மற்றற்றே  
பெய்த்துப் போக விடம் வருமா,  
விவலுறை வம்மே, யெழில் பெறுவே. (பட்டு)
- கிசுகன் — பக்கம் பக்கம் பலவிடமும்  
போக்கும் வரவும் பொலி வற்றீல்,  
பற்றப் பற்றப் படைவரு ஓற்,  
சுற்றிச் சுற்றிச், குழ்குவமே. (பட்டு)
- காஷ்க்கன் — ஒருசா ரா ரிருசா ரா,  
ரோடு யொளித்தே யுடற்றினதும்,  
பிள்பற்று, முன்பற்றிப்,  
பதைக்கப் பதைக்கப், பறக்கழிப்பம். (பட்டு)
- கிசுகன் — கேத்தி! கேத்தி! காயகமே!  
வோருகுறை வில்லை, யுசிதமதே!  
யுய வணி! யுடைஞ்சிடுக!  
பாகியங்! குப்த! மாடுவே. (பட்டு)

(இருபடைகளும் சுந்தித்து யுத்தம் செய அவ்வவர்

மேள முணர்த்த.)

- திரிகர்த்தன் — தேர்ந்து தெளிய வரகுமோ?  
தேசிகன் றிற மேகுமோ?  
ஆசுகப்பல, வீசு மந்திர,  
வார்வ மார, வதிர விரதம். (முற்று)
- கிசுகன் — சார்ந்தும், சார்ந்துஞ், சுகடமெலரம்  
பேர்ந்தும், போர்ந்தும், பொடுபடவே,  
மந்திர முற்று, மழுங்கிடவே,  
யுந்தர மாடுக, பம்பரம் போல் (பட்டு)

திரிகர்த்தன் — கருவி மாறி யானுமோ? .  
 கயங்கள் பலவுங் சுதிகுமே?  
 புயங்கொளங்குசம் புதைய, வியையச்  
 சிதையச் சிதையச் சேர்த்து நிறுவ! (முற்ற)

கிசகன் — நும்பிக் கையுக் தோலுமெலாங்,  
 கொம்பொடு பறியக் கொடுங்கதையாற்,  
 கொட்டிக் கொட்டிக் குவிபஞ்சா,  
 வெட்டிய கட்டு மிதமென்தே! (பட்ட)

திரிகர்த்தன் — தூசிப் படையுக் தூரத்துமே!  
 வாசிப் படைவும் வேணுமே!  
 சூசிப் படையப், புகழுவோடு,  
 முசி மூசி, மெர்ம்பி னர்த்து. (முற்ற)

கிசகன் — வாசி யளைக்கும் வலியழிய,  
 வாய்க்கடை ஞானின். விவிதமெலாம்  
 பற்றிப் பற்றிப் பதறிடவே,  
 யெற்றிக்கொல்லு, மிதமென்தே! (பட்ட)

திரிகர்த்தன் — தொட்டு விட்ட வத்தி ரத்திற் ரூட்ட  
 சட்ட கம்மெலாங்,  
 கட்டு விட்ட ரற்று ரத்திற் கற்ற  
 கற்ற கல்வியான்  
 மெச்ச வீச்ச கத்த கத்து மெச்ச  
 சுத்த வீரரே  
 நச்ச பற்ற லர்க்கு மெத்த நச்சை  
 ணப்பொ விமனே. (முற்றமுடிய

கிசகன் — தேர்ந்து தேர்ந்து, சார்ந்து சார்ந்து,  
 ரேர்ந்து ரேர்ந்து, பறவை சூழுங்  
 கருவிமாற, மூசிவொங்து,  
 வானிவாடு, வான்னோக்கி,  
 ஏன்டே எது! வெல்லவல்லா,  
 ரில்லை! யில்லை! யேந்தல் வாரு!  
 மென்ன, வின்னல்! சொல்ல மீறி,

யேகும்வகை யின்றி, நிற்க!  
 வெஞ்சரங்கள், பாய்ப்பாய!  
 வஞ்சியழு மரவுமேகி,  
 வஞ்சியர்கண் ணீருகுக்க!  
 வல்ல லுற்றுப் போன்றுமாறு,  
 வெற்றி யெற்றிப் பெற்ற பொது,  
 விருதுக்கு ஸாகுமே,  
 வென் சமர்த்து, மன் சமர்த்தும்,  
 வெட்டவெளி பட்டுலாவும்.

இட்டமுட னெம்பியர்கான் !  
 மன்னன் படை வரமறைந்து,  
 நின்றுகாப்ப ணோமயபங்,  
 கதுமெலைவே கவிக்குகொண்டு,  
 பற்றிப்பற்றி, சுற்றிச்சுற்றி  
 யெற்றி யெற்றி, யேமலோகம்,  
 நோக நோக நல்கி, வீவிர  
 ஒன்றிமன்ன ரோடவோட,  
 வோடி யவ ருற்றககர்  
 முற்றுகைதா னிட்டவுடன்,  
 வழிப்பவூர் வேந்தரெல்லாய் ;— அதனால்,  
 வரகை சூடி, விராட மேவதும் !  
 வேந்தும் வியக்கு பொலியு மாறே.

[நீசுகன் திரிகர்த்தலை முறியடிக்க]

திரிகர்த்தன் } கானெரி துற்றென சீசக னிப்படி காதிம  
 தனித்தேக } லைத்திடவும்,  
 மாணஙி லைத்திலர் சாபமெ டுத்திலர் வாளிதொ  
 டுத்திஸபர்ஞ்  
 சானலா முட்கின யானையெ னப்பொலி வற்றுப  
 புத்தனரால்  
 ஆனன மற்றவ மங்கலை யேனிருங் தென்னப  
 யன்னிலியே? (ஏக

## இரண்டாம் அங்கம்.

முதற்களம்.

விராடசபை.

விரடன் - மந்திரி - கங்கபட்டர் - சபையோர்

பிரவேசிக்க

~~~~~ என் ~~~~

**விராடன்** — மந்திரி கேளாய்! மன்னுர் வளக்க  
ரிரவிற் புகுக்தொருவ விருந்தாலு மற்றவன்  
தொக்தொடி கிளங்க தீதன்மொழி தானென்

[னேயோ?]

சிறுகுழுவி னினிதமைத்த விறும்சூக்கி

[தென் னேயோ?]

வறிகல! மாங்கர வரக்கன்டே, குடிகளைலா  
மோடினார் கூடினு ராடினு ரவனுடலே!

பானுங் தெருமங்கு பார்ப்பேமா பலகணியி,  
லன்னுயன்னு! யனைத்துமச் சிறுருவற்

கமையு மமையு! மென்றேனு னென் ஒுட்னை;

யவனை விலிச்கக் குடங்கபா னுரெலாங்;

கலனாவு கலனாவு சுரும்புலவு நறுந்தொடை  
வேப்ந், தம் மகற்கு விருப்ப மனித்து,

நக்தனன் மனைக்கு நண்ணுதி, ரென்றேன்,

பொதுவர தாங்கர போற்றிக்கொண்டவா  
ரிதுவரைக் காலேன வீயம்பு!

**மந்திரி** — பொறுமையுள பூபால! போர்புரிந்து  
பெற்றமதைக் கொண்டாரா முன்னாங்,

திறமையுள தங்கிரத்தான் மீட்டவைத  
யுணராமற் கீசுகள்ளுன்,

விற்றப்படபோ டிடியெனவே வார்ப்பரி

த்து னின்றனனேனு? வஃதன்றி,

விறல்பெற்றும் வற்சலங்கள் கானுமன்  
மாழ்கினனேனு? வற்கிலேமாற்,

முரிதமுள தூதொன்று போய்மீன நல  
மே கொல்லாம்,  
சரிதமுள சார்பிலரே! சொல்வித்தேற்றும்,  
வரவுன்னி வரைபிரண்ணுவும் வருத்தம்போக.

**கங்கபட்** — பெரும துயருமேல்! பேர்பெற்று மன்னர்  
வருவ ரொருகொடியில்; வாளாவிஜையிறர  
போக்க னலமன்று; போன வெராருவனைக்  
கூவல் குணமன்று கொன், - மறவர்  
என்னவு மபசெய முருருண்மை,  
துணைவேண்டிற றாது வரலிங்கு நிச்சயமே.

**விராடன** — முனிவர! தமது திருவருட் படிபே,  
வழிசெல னன்றல வெனுமெழு கேட்டேன்,  
பரிபவ மற்றேன், பணித்து ரடிகான்!

**கங்கபட்** — புவல! கேளப், பெரிய சுசர்மற்  
கரச ரனைக ரவியுண்டால், உரமுடைய  
புத்திரரை யேவிப் புநிசை நகர்காத்த  
ஞத்தம மன்னே வுரை-சிலவேளை  
துணைக்கும் பணைக்கு மாவர்  
நினைக்குங் தருணத்து நிற்குங் திறமையினே.

**விராடன்** — துணைவ! தேர்தயேற், றாய நன்மொழி,  
சென்று சிறுர்க்குச் சேவ்விதற் கிளங்கு, நம்  
செல்வ மாககர் சிறுடன் காத்துத்,  
தெம்முனை யசற்றித், தீராவேசமாய்  
வதிக! வென்னுஙம் மாசி வழங்குகிறு.

**மந்திரி** — ஏகி யவர்க்குரைத் தெய்துவ, னிகறவ! (ஏக.)

**விராடன்** — அடிகண முன்னு ஸருளின வாறு [ஞும்;  
கழுங்கு வினையாடல் காடேன ஹெருங்காள்  
கழுங்கு வினையாடல் காணக்  
கிருபையுளவே விப்போழ்து கிடைக்கலாமே.

**கங்கபட்** — தலைபோகுங் காரியங்கள் தாம்பலவேயானதனால்  
இலையோமற் றிவர்க்குத்தொழு லென்னாரா?

[வியம்பரசே!]

விராடன் — தலைபொகுங் காரியங்கள் தாம்பலவேங்.

[முனிக்குமரை

இலைமேலோங் துளியளவென் தெண்ணூரா?

[விருந்தவரே!

(கழங்கு ஆட)

சேவகன் பிரவேசிக்க.

சேவகன்- திருவடி தொழுதேன், திருவளமருள்க!

(ஒர் கடிதம் கொடுக்க)

விராடன்-இஃதார் கொடுத்தார்?

சேவகன்-திரிகர்த்த னேஷிய ஆதனென்றாரா?

விராடன்-இவண்மை யவனை.

சேவகன்-இன்னே கொணர்வ, னென்னுண் டவனே!

திரிகரித்த சேவகன் பிரவேசிக்க.

திரிகர்த்த சேவகன்-சரணம், சரணம்! சர்வ தயாபர

விராடன்-திரிகர்த்தனேவ, வேகினை யென்ன?

திரிகர்த்த சேவகன்-ஆம், ஆம்! அடியேற் கருள்செய் மாறு.

விராடன்-சுசர்மன் சுகமே கொல்லாம்? சொல்க!

திரிகர்த்த சேவகன்-திருவளமுளதே, அப்வதுமாரும்.

விராடன்-ஓதுவ விதனை யோதி யவைக்கண.

ஓதுவாள்-(கடிதங்கோண்டு படிக்க)

மதிக்கு ரேர்முக மாகவே பிறங்கு,

விதிக்கு வீழ்முக மாகவே வதிபத்

துடிக்கு, மெஜ்மன மாறவே, பெரிய

முடிக்கு நும்மன மிழிக், தொரு மொழியே

தருமமனி, னித்துய ரேகை தாகப்,

பொருது சீசகன் போரினை மாற்றி,

யுரைவழி யுய்க்க வுடம்படு மொருது

துரைக்க வேற்கு முன்னம யாகவே.

விராடன் — பண்டித! விதற்குப் பிரதி மொழியாத்

தூதேற் குவமெனுங் துணிவே வரைக.

கங்கபட் — இறையே! யதுபோ ஸெழுத விசையன்

றநைபோக்க சடித்த வவர்க்கு-முறையே,  
யவரோ டியாத்த மழுகென் ரெழுதத்,  
தவரா துளக்கருத் துத்தங்-அதனுல்,  
ஒன்று ரூடம்படி னுய்வர்,  
இன்றே, விகல வியம்பஸ் வேண்டா.

விராடன் — நன்று நன்று! நவின்ற, தடிகாள்!  
வென்று நின்றூர் வேண்டின வண்ண,  
முடிக்கு மாறு, மேண்மைப்படுத்தி,  
வாசக மொன்று வழங்கி யருள்ளே.  
ஓதுவ! மாதவ ரூரைக்கு மாறு,  
நன்று ரெழுதி, நம்முன் வைக்க.

(கங்கபட்டர் சோல்ல ஒதுவான் வரைந்து ஓலைமுன் வைக்க)

சுசர்ம! வந்தன் சுவபாப மெமது  
வழிப்பரைக யாக ஏவகுவ தாயினும்,  
'அண்டிப் கடைக்குந்தாழில்' தாலுன்  
ணிருக்கையு நிலையு மிம்முறையெண்ணிப்  
பொருஷ்தன மரகப்! போர்வல கிசக  
ஞுரை மேற் கொண்டுட னுடம்பட் உறைதி!

விராடன் — பண்டித! முத்திரை பதித்து, விலாசம்  
வைத்து, வேந்தற் கீழுமாறு  
சோல்லிக் கொடுக்க, சேவக னிட்டீம.

ஒதுவான் — சேவக! விதையுன் செம்மற் களித்தி. (கொடுக்க)

தி. சேவக — கருணைக்கடலே! கடிதங் கொண்டேன்;  
விடையுங் கொள்வேன், விமல விறையே! (ஏக,  
மந்திரி பிரவேஷிக்க.

மந்திரி — புரவல! யானிலா வரசர்த் தொழுது  
திருவாக் கறிவித், தின்னகர் காக்க  
வெழுவது கண், டிங் கெய்தின னடியேன்.

விராடன் — மந்திரி! யென்னு மதியாச் சுசர்மன்  
மதிக்கு மாறு மம்ம ரிழுத்து,  
நட்மைக் கெஞ்சி நலம்பெற மாட்டிச்

செம்மை நமக்குச் சிருட வுதவி,  
யிம்மை மறுமை யிரண்டினும் புகழ்பொசு  
செய்து வைத்த, செம்மல் தீசுகற்  
கென்ன கைம்மர நியற்ற வுள்ளது?

**மங்கிரி** — இறைவ! வெத்தனை யீயினு மைமை  
மாகவி, னம்மி னறிந்தவ ராகி,  
யவைக்கு ளெழுந்தரு னடிக னருளாத்,  
திருவாக் கேற்பத் தேர்ந்து முடிந்த,  
னலமென் நடிய னகில்வ, னுதனே!

**விராடன்** — தயானி தே! தஞ்ச சரண ரவிக்த  
மகிணம பெம்மால் மொழிப வாமோ!  
என்றெம் மவையி லெழுந்தரு னாச்சோ,  
வங்கி யதைந்தி தா மா வில் பாக்மம்;  
ஆகவி, னடியேங் தீசுக விழைக்குச்  
செய்யுப சாரஞ், சிறக்க வருங்மே.

**கங்கபட்** — ககரி கோலஞ் செய்து, திருவிழா  
வயர, சல்லா பத்துட னெதிர்கொண்,  
திறைக்கு வேண்டு மெல்லா வைபவ  
முறைக்குச் செய்து, பவனி வங்து,  
கூடவுண்டு, கூடின வளவி  
விருக்க மங்கிர மியற்றி யளித்துச்,  
சிற்றா ருதவிச், சிரெலாஞ் செய்ய  
லறமே யாதலா, விபற்றல் கடனே.

**விராடன்** — அவையோ ரஜைவரு மறிமி! னதுபோ  
வின்று முதற்கு வென்றித் திருவிழா  
வயர்ந்து, சிதமு மானந்த மனுபவித்  
திருந்து, கீசுகன் வரவு பார்த்துச்,  
சிறப்பெ ஸாஞ்செயச் சேர்மின்! சேர்மின்!

**அவையோர்—**

அந்தர முந்தின கந்தர மந்திர மிக்த்ர லோகமொ இந்துறு முந்  
துறு மந்தம்-குலை கழைகதவிகள் கோலம்,

எங்கனும் விஞ்சற மந்தியுங் தந்தியுஞ் சிந்துகோலமூப-வனமெ  
ன வழகுள வாக!

சுந்தர மிஞ்சின மங்கையர் தம்மொடு முந்து மோகமொடுவங்து  
கலங்குறு மைந்த-ரமுதுனு நடமிடு மோதம்,  
எங்கனும் விஞ்சற வய்ப்ரம் வங்கென நட்பு மாறுகவ-ஷிதமூள  
விழவயர் வாக! (ஏக)

உத்தியான வனம்.

விருதசாரணி பிரவேசிக்க.

விருத — மன்னன் ரேவி மகிழு மாறு,  
மாலீல தொடுக்க வேண்டின மலர்கள்,  
இப்பூங் காலி, லெல்லா கலனூடு  
மிருக்கக் கண்டே னக! விவ்வனம்,  
இமையவர்க் கியற்றிய தென்னே வறிதேயன்?  
செங்கா லனமுஞ், செம்பொற் பெடையுங்,  
கொஞ்சிக் கொஞ்சிக் கூடுங், கமல  
மலர்விரி பொய்கை மனோகர மாகக்,  
குயிலுங், கிளியுஞ், சிகியும், முகியுஞ்  
சிறகர் சிலிர்த்துத், தண்சிலை தவழ்ந்து  
மென்கனியருந்தி, மெதுவாகக் கூவச்,  
செய்துவர் சூன்றிற் சௌரங்த நறும்புனல்,  
மென்மலர் வளர்த்து, மதுவா வழிய,  
மதுகர மயின்று, மதுவடை தட்ட,  
மூழ்கி வங்து, மினசந்திலைப் பாறச்,  
சொல்லுஞ் சொல்லுஞ்! சோபனச் சோலை!  
யாகவி, னிதனின் றிளமலர் கொய்ய,  
விதமே யல்லா, லேத மிலையே. (மலர்  
கொய்ய)

(உத்தரை, சுமதி, சுசீலை, இவர்கள் பிரவேசிக்க)

சுசீலை - நேற்று நாம் வந்தபோது நாவற்பழும் பழுத்திரு  
க்கக் கண்டோமே! இன்று நமது உத்தரை வக்திருப்பதால்,

கொஞ்சம் உதிர்த்துத்தின்று, பூப்பறிக்கலாம்.

உத்தரை - மரம் எங்கேயிருக்கிறது? இதுவரையில் நான் பார்த்ததேயில்லை.

சுசிலை - அதோ! அந்தக்குளக்கரையிற் பூத்துக்காண்கிற பவள மல்லிகை யருகில்.

உத்தரை - ஓ! தெரிகிறது! போவோம்! (பழம் நூறா)

சுமதி - அம்மா! அதிகம் தின்னாதே! கெஞ்சு கட்டும். நேரமாயிற்று! அம்மாள் கோபித்துக்கொள்வாள்.

உத்தரை - பூப்பறிக்கவேணுமே! மல்லிகை மொட்டுக் கீளக் காணவில்லையே! யார்பறித்தவர்?

சுமதி - சம்ரூ எட்டிப்போனால், வேண்டும் மலர்களுண்டு விசாரமேன்? (எட்டி ஏக)

உத்தரை - இந்த வாடாக்குறிஞ்சியின் நனைகளைக்காண வில்லை! கிள்ளின் து கிள்ளினுற்போலேயே இருக்கிறது! யாரோ தீப்பொழுதுதான் பறித்திருக்கிறோர்! இந்த வண்டி என்ன வண்டி சும்மாத்தெரடர்ந்து தலைக்கேறுகிறது! பூப்பறிக்க வொட்டுவ தில்லை!

சுமதி - அதோ! அம்மூல்லைக்கொடி வளைகிறது! யாரோ பூப்பறிக்கிறோர்!

உத்தரை - ஆம் ஆம்! யார்? பார்த்துவா!

சுசிலை - ஆமாம்! உத்தரை மாமியார் ஒவித்திருக்கிறார்கள்!

உத்தரை - காற்று சங்கை சிருப்பதால் காண்கிறதில்லை! செவ்வையாய்ப் பார்!

சுசிலை - ஆம், ஏன்! சொன்னுற்போலவே ஒருத்தியிருக்கிறார்கள்! இங்கே எப்படி வந்தாள்?

உத்தரை - அவள் கையில் அழகான மாலை இருக்கிறது! வாங்கிக்கொண்டுவா!

ச. செல்க.

விருதசாரணி - யாரம்மா சீ?

சுசிலை - நான்தான்! மந்திரிமகள்; எமது ராஜ குமாரி

உத்தரை, யுமது கை மாலைக்கீமல் மேங்கித்தாள்.

விரதசாரணி - இன்னும் சற்று தொடுக்கவேணும்; நான் மாலைதொடுக்கத்தான் வந்தேன்.

சுசிலை - ஆனால் வாரும்! நாங்கள் எல்லாரும் மலர்பரித் துக்கொணர்வோய்; நீங்கள் ஒருபுறமிருந்து தொடுக்கலாம். (எல்லாவரும் மலர்கொணர விருதசாரணி தொடுத்து ஈய.

உத்த - நாரு நித்தினா நீர்ந் ஜெத்தெழி ஞாக தொய்யக மாகவே

சீரு ருக்கொள மேய பற்பல சீக ரம்மிகு சாலகம்

ஹாரு நத்தினங் காலு முத்தினம் வாரி மொத்தின வாழை னாம்

போரு கத்துறை மாது மெச்சின போதி ஸம்பக மானதே!

ஆ! ஆ! நன்றாயிருக்கிறது! நாகர் ஜூஸ்டவில்லை நவரத்தினத் தால் இழைத்தாற்போல் இருக்கிறது! சுமதி! இதை எப்படித்த லையில் வைப்பது? சற்று வைத்துவிடு!

சுமதி - இதுமாத்திரம் வைத்தால் எப்படியிருக்கும்! ஜூஸ்ட சிங்காரம் செய்து கொண்டால் தேவையில்லை!

விருதசாரணி - அம்மா, உத்திராய்! உட்கார்; தலைபிண் னிப் பூத்தைத்து விடுகிறேன். (புனைக்

சுமதி - சுறுக்காப் போவோம் வா

( சுதே கூங்கீரு வேசிக்க )

சுதே - கண்ணே! இத்தனை ரேமென்ன? காணேமே ன்று ஓடிவந்தேன்! திரும்பம்மா, பார்ப்போம்! ஆ! ஆ! நன்றாயிருக்கிறது! இது யாரம்மா குத்தவர்கள்?

சுமதி - இந்தச் சோலையில் கந்தர்வ மாது போல் ஒருத்தி வந்தாள்: அந்த அம்மாள்-

சுதே - எங்கே! எங்கே! போய்விட்டாளா? அந்த அம்மாளை ஏன் மனைக்குக் கூட்டிக்கொணரவில்லை? வா! போய்ப்பார்க்கலாம்! (விரத-யைக்காண)

ஏனம்மா! சங்கோசமென்ன? நமது அந்தப்புறத்திற்கு

யாரும் தடையின்றி வரலாமே! குழந்தைகள் கூப்பிடவில்லையா? அவர்களுக்கென்ன தெரியும்! வாரும் போவோம். (அனைவரும் ஏது)

### மூன்றுவது களம்.

நடக சாலை.

தீக்கி தர், சந்யாசி, இவர்கள் பிரவேசிக்க.

தீக்கி - இன்று ராஜுக்கிரகத்தில் போஜனம் வெசு பசங்தாச்சது!

சந்யா - உமக்கென்ன! சர்வதா சாப்பாடுதான்!

தீக்கி - அதென்ன! அன்னம் பிரம்மமயமல்லவா?

சந்யா - பிரமை யென்று சொல்லும்!

தீக்கி - பிரமை விட்டால் பிரம்மந்தான்!

சந்யா - வாஸ்தவம்! கொஞ்சம் அதிகமாய் விட்டதாற் ரூண் தீப்படி இருக்கிறீர்! இன்று சமையல் விசேஷமென்ன?

தீக்கி - தாங்கள் எல்லாம் விட்டதாற்றூண், சுரோத்ர சூட்சமமேயில்லை! ஓர் பரதேசி பருவதைக்கேளும்!

அமுதோதன மழுதேவன வருந்தப்பல கறிகள்  
இனிதோவினி தெந்தகின்பன வெல்லாமப ரிமிதம்  
கனிதேனுடு கற்கண்டுபால் கிருதம்மிகு சரிதம்  
கமலாசன வெனு காலமுங் கதிக்காவித முறவே.

சந்யா - நன்றாகப் பாடியிருக்கிறோன்! யாரப்பா இவ்வளவு பசந்தாகச் சமைப்பவர்?

தீக்கி - பலாயனன் என்னும் பரிசாரகன்! இன்று நமது உற்சவத்துக்கு வந்தான். அவனது கைபாக விசேஷத்துக்காக அக்ரசாலை ஆதிபத்யம் அளிக்கப்பெற்றூன்

சந்யா - ஆ! ஆ! அதிபாக்யவரன்! குட்டுப்பட்டாலும் களிபா ழிக்கை கொண்டு குட்டுப்படவேணும்! பரிசாரகத்வம் ஆனாலும் ராஜாதுக்ரகம் விசேஷமல்லவா? அரமீனச்சம்பளம் அரைக்காச ஆனாலும் அதுக்குச்சமானமுண்டா?

தீக்கி - அட்டா! இதென்ன இப்படிச்சொல்லுகிறீர்? பா

கசால்த்ர பரிக்ஞானியல்லவா? அாத ரசமோ ரசம்! அந்தச் சமையலே சமையல்! அந்தக்கையே கை! அசாத்யம்! அசாத்யம்! ஒரு கொப்பரி ஜஸ்தை வூரே கையாலெடுத்து பங்கி முழு தும் கங்காமிருதம் கேட்கிறுனே! அவன் சமர்த்தை என்ன சொல்ல!

(சேவகன் பரிமளத்தட்டுடன் பிரவேவசிக்க.)

சேவகன் (ஓர் புறம்)- பார்ப்பாரப் பையன்கள் பிதுங்கத் தின்று பிதற்றுகிறார் போல இருக்கிறது!

(வெளிப்பட)- சத்து!

திக்ஷிதர் - ஏதார ஸி யிங்கே வந்தது?

சேவ - சுவாமி! தண்டம்! இன்று சதிராக உத்தரவாயி ருக்கிறது. ஆனபடியால் இந்தப்பரிமளத்தட்டு கொண்டுவந்தேன். ராஜா இப்போ வருவார். உத்தரவு! இதை இவ்விடம் வைத்திருக்கிறேன்.

(தட்டு வைத்து ஏக.

சந்யா - ஓய்! திக்ஷிதர்வானே! உமக்ஞுக்கொண்டாட்டம் தான்!

திக்ஷி - அது என்ன?

சந்யா - திரயமேத யக்ஞம்!

திக்ஷி - திரயமேதமா? ஏது நூதனமாய்ச் சொல்கிறீர்ஸ்? மறைவென்ன? சும்மா சொல்லுமேன்!

சந்யா - மறைவு ஒன்றுமில்லை; சங்கும்தான்! உமக்கே தெரியுப்! வேணுமானால், சொல்கிறேன்கேளும்!

(திரயமேத விதி)

இளங்கொடி யீன்ற யிலோய வெள்ளிலை  
புனன்மீ னுகுத்த ழுகச் சுருளும்  
முத்துச் சுண்ணம் முகில ளாவிய  
பொதும்பரப் பட்ட பொருண்மண மாறும்  
ஈழவீரா, ராம் கலையட வீரா

பச்சைப் பூரம் பனிநீர் பெய்து  
பரிமள வாடை பரிந்து வீச  
ரமணீ கரமாங் திரயமே தம்தீம்.

**தீக்கி - ஆ! ஆ!** சித்ரம், சித்ரம்! சொல்லும், சொல்லும்!  
இன்னெல்லாவிசை கேட்போம்.

சங்யா - கேட்பான் ஏன்? சம்சயம் வேண்டாம். யதேஷ்  
டமாகத் தாம்புல தரணமாகட்டும்! உம்! உம்! போஜன சேஷம்  
பூர்த்தியாகட்டும்!

**தீக்கி -** (பரிமளத் தட்டைப்பார்த்து) - ஆ ஆ! சிரம்ப விசேஷம். “பூகிபலசமாயுக்தம் நாகவல்லி தனேர்யுதம் கர்ப்பூர  
குர்ன சம்யுக்தம்” இதென்ன! ஏலம், கிராம்பூ, ஜாதிக்காய்,  
ஜாதிபத்ரி, வால்மிளகு, குங்குமப்பு! - இதென்ன? சங்  
தனம்! பனிநீர்விட்டு பச்சிலை கர்ப்பூரம் கஸ்தூரி சேர்த்திருக்கி  
நது! உம்! உம்! நல்லவாஸனை! நல்லவாஸனை! வெகுசுகம்! வெ  
குசுகம்! ஒன்னும்பர பத்ரமிருந்தால் அதி சிலாக்யம்!

சங்யா - ஓய்! ஓய்! தீக்கிதர்வாள்! ஆராதத்தில் அழுங்கி  
அவதும்பர பத்ரத்தை யழைக்காதேயும்! உமக்குவேண்டும் ஆ  
ஙந்த பத்ரம் என்னிடத்திலிருக்கிறது. வாரும்! ஏதோ சந்தாகே  
ட்கிறது! சிக்கிரம் வந்துட்காரும்! (அமைதியுடன் இருக்க.

விராடராஜன் வைபவத்துடன் பிரவேசிக்க.

சேவகன் - வழி! வழி! விலகு! விலகு! விலகு! உம்! உம்! விலோ!  
விலோ!

விராடன் - சேவக விந்தச் சிங்கா தலாத்தை  
மாதவரவர்க்குத் தருதி! (சேவகன் எடுக்க விரைவில்  
(அளிக்க.

கங்கப்ட்டர் உட்கார்ந்து-

சித்திரப்படங்கள் சிறந்து விளங்க  
வெத்திறத் தோரு மிறுமாப் படைய

நற்றிற முளதிங் ஸடக சாலை!

விராடன் — உத்திரை பிறந்த நாவினி துவந்து  
இத்திறச் சாலை யேற்பித் ததனை  
விப்பொழு தவணன் ணடனம் பயில  
வாய ஷதய!

கங்கபட்டர் — விகிதம்! விகிதம்!

வேண்டது தானே!

மந்திரி — விமல வாரிய!

அவிநயர் தமக்கினி தருளி னவர்கள்  
நவின நடனம் செய்வர்.

கங்கபட்டர் — நல்லது!

விராடன் — சேவக! சந்தனம் சிஞ்சாதெடுத்து

மந்திரி கைக்கொடு! மகிழ்ச் தெல்லாரும்

தரிக்கு மாறு தாம்புல மளிக்க! (மந்திரி சந்தன முதலியன  
ஏது.

தீக்கிதர் — கொஞ்சங் கூடக் கொடும்!

சந்யாசி — கூசாதேயும்!

எனது பங்குங் கூட இருக்கட்டும்!

(எல்லாரும் சந்தன புஷ்ப தாம்புலம் புனைக.)

(நடனம் தொடங்க. வாத்தியம்.)



(பிரகங்களை, உத்தரை, கோமளை, சுமதி, முதலாயினர்  
பிரவேசிக்க)

கோமளை - நீதான் போவேன்!

உத்தரை - நன்னயிருக்கிறது! நான் மாட்டேன்.

சுமதி - சுகுதி சேர்த்தாய்விட்டது! கோமளாய்!

இதென்ன தர்க்கம்! நாம் கற்றதைக் காணவன்றே, ராஜ  
ன் விழுயமாயிருக்கிறார்?

( கோமளை நடனம் செய்க.)

இராகம் - வசந்தம். - ஆசிதாளம்.

இங்கித லீலாமிர்தம் - வேணு

சுந்தர கானு மிர்தம்.

மந்தர மானஸ தந்தர வைபவ

விச்சின் னென்பாஸன வேதாந்த விசுருதம்- (இங்

பிரகங்களை - அம்மா உத்தராய்! தாமதமேன்? பெற்ற த  
கப்பனுரிடம் குழங்கைகள் தாம் கற்ற வித்தையைக் காட்டினால்ஸ்  
லவா, அவர்கள் மிகவும் பிரியப்படுவாச்கள்! ஒன்றும் சிக்திக்கா  
தே! சீக்கிரம் வா!

( உத்தர நடனம் செய்க.)

இராகம்-கல்யாணி. ஆசிதாளம்.

நீ இஇ-இ இவர மளிமதன கோபாலா அ அ

அ அ இப-சுபகதி தருவிமல (நீஇ)

1. காஅஅ-மா-காரா

ப்ரீ-மா-காரா

ப்ரீங்-காரா

லீ-லா-பே-தா

(நீஇ)

2. மாய மாகிமன மாகி யாதினுஞ்

மாதி யாகியறி வாகி நீதமுறு (நீஇ)

3. ஸ்ரீஇஇ இஇகர நளின தளநய-ன

மிருது வசன தருணியி தரமண

தவசர ணவினைக டராம லடியைன

விழ,

விழ ரெனுகினைவு வரவுபா யமளி

(நீஇ)

4. ஸ்ரீஇஇஇஇ யிதமுடனைன யினுமனையா அ அ

அ அவிதமுனுப காரமல ராமவினிவாதுபுரி

யாஅது வரல நீதியல தாகுமது மனமா அ அ,

யதுகுலப் ரியமுக ஷிமலனி தைக

சுருதிமுர ஸிபமிர்த கானு லேல

(நீஇ)

ஈந்யாசி — கா-ஞோ-லோ-லாஷி (இருபக்கங்களிலும் சிரக் கம்பனம்செய்ய)

தீக்விதீர் (பக்கத்தில்) — ஹா! ஹா! என்னரஸம்! கால் நாலை அல்ல ஒலமாகத்தோனிருக்கும்!

ஓய்! ஓய்! ஒரே இழுப்பாக இடுக்கப்போகிறது! சற்றுசிதானிம்!

சேவகன் } இராகம்-யழுன. ரூபகம்  
மறைவில் }

“ப்ரீரமை மீருது-கிருபை பாரடி.  
பெண்ணே-ரதிக், கண்ணே.”

தீக்விதீர் — சாபாஷி!

ஹா! ஹா! சித்ரம்! சித்ரம்! பாட்டுப்பாடினால், இப்படிப் பாடவேணும்! சபாஷி! சபாஷி!

ஈந்யாசி - ஓய்! ஓய்! ராஜூசைபை! கொஞ்சம் நூபகமிருக்கட்டும்!

தீக்விதீர் - சரி! சரி! ஈந்யாசி யோடு சேர்ந்தால் சர்வமூம் தத்தம் பண்ணிவிடவேணும்!

சேவகன் - சத்து!

விராடன் — பார்க்கப் பார்க்கப் பக்குவ மாகப்  
பவிப்பதாலி து பாடினர் யாவர்?

உத்தரை — பிரகன்னளை யெனுமிப் பேதை பாடினள்;  
தாளத்தோடே தானவ வியையின்  
ஏதில ரிவளை யெதிர்ப்பது மரிது!

விராடன் — உத்தம ரேயிம் முத்து வடத்தை,  
யுமது கையா அபசர மாக,  
பிரகங்னளை யெனுமிப் பிரியை கழுத்தி  
வணியும்! (கொடுக்க)

ஏங்கபட்டார் - அம்மா! அங்புடன் கைக்கொளும்!  
(ஆரம்பேட

(ஒர் விராவேசம் கேட்க.)

முண்டாத்தட்டுதல்லட்டா!

வீரதொனி-யாஅஅஅஅஅஅஅஅஅ  
போலூலூலே-உய்!

(எல்லாரும் வியங்கு வெளிவர)

அரங்கத்திற்குப் போம் வழி.

ஆனங்கள்-பிடி! பிடி! அடி! கட்டு!

சிலர்-பாடி! பத்துப்பேரைக் கொன்றுன!

விராடன்-அரவுமென்ன வறிந்துவா சேவக!

(சேவகன்  
ஏகி வர)

சேவகன் — வாசவ னெண்ணென்று மல்லனு-மவன்  
யாசகம் செய்வனு மல்லையே-யதி  
லேசகம் செய்தவ ரில்லையா-மினி  
போசனை யென்னமேர சொல்லையே!

விராடன் — அற்புதம்! அற்புதம்! ஆனாந்தவடிகான்!  
என்னு மில்லா திப்போ திபுங்க  
என்ன செய்வேம்? எமதறி வின்றிச்  
சமர்த்த ஞகச் சமரே செய்யச்  
கொன்னார் யாவர்?

மந்திரி - சோதனை செய்து

சிஸ்கிரம் சேர்வன். (தெருவில்)

(பலாயனன் கட்டுவுமெடுத்து ஒடு)

பலாயனன் - சொல்லச் சொல்லப்  
போகாமற் போக்கி றித்தனக் கட்டவா!  
கட்டுவ மெடுத்துச் சமர்த்தெலாஞ் சரியப்  
பஸ்லை யுதிர்த்துப் பருந்தாட் டாட்டிக்  
கொல்ல வல்லா ரில்லை யென்னு?

தெருவழி ஒருவன் - இவனென்ன மடையன்! என்கால் வீணு  
ங்குக்கிப்போயிற்று! இவனை யென்ன வெட்டிக்  
கொண்டு போகிறது? என்ன ஆத்திரம்? அரம  
னையானென்றால் கீங்கு கொம்பா? மந்திரிவருகு  
ரூர்! மாட்டிவிடுகிறேன்.

மங்கிரி — நீயே னினிடம் சின்று நலிந்தாய்?  
ஒருவன் — சுவாமி! சுவாமி! டட்டுவமெடுத்துப்  
பலாயன ஞேட, யானுமோடி  
யவனைப் பற்ற, வெள்ளை யவனும்  
விரலை யழுத்தி, விரைவிற் போனான்!

மங்கிரி திரும்ப - பிரயவர மகிபி! பலாயன னிப்போ  
சிலகத் தோடே சேர்ந்தா வென்னத்  
தெருவழி யேகத் தெரிந்த செய்தி  
யறிந்து வந்தேன்,

விராடன் - அனியா யம்மே!  
இனிய வட்சி வினியார் செய்வர்?  
வீண்வம் புக்கேன் வெகுளிச் சென்றுள்?  
நமதுக் கிரையா நாச மாவனே!  
பாவம்! பாவம்! பரிசா ரகனே!  
விரைவிற் பேரவம், விபுத வரசே!

உங்கப்ட்டர் — பொருதிறலீரன் போர்செய் தாலும்  
வருகிற வித்தான் வழித்தங் கும்மோ?  
பலாயன னின்றிவ னுவி யழிப்பன்;  
பரிபவம் வேண்டாம் புரவல்!  
மடையனை யறிவேன்; மற்போர் புரிவன்.

விராடன் — என்னி, னினிமேற் றுமத மின் றி  
யரங்க மனைதும், அனைவரு மாக. (அனைவரும்  
வர..

(மற்போக்கு களம்)

வாசவன் — ஸில! ஸில! நானென்று எல்ல புத்தி  
சொல்வது கேட்டுச் செருசெய். வாய்நீ!  
டட்டுவ மெடுத்துச் சமைக்குங் தொழில்விட  
திப்போர் புரிய வெவரே யேனினர்கி  
உன்னுட வெளிர்த்தா ஓலகோர் சிரிப்பர்!  
உயிர்மே லாகை யுள்ள நிஜுமேல்,

ஒன்று மூளை தோடிப் போலே!

பலாயனன் — மட்டுகள் சொல்லின் முட்டாளே! யுனை  
விட்டே எல்லன்! துட்டப் பயலே!

பெரட்டா வண்ணீப் புடைத்துப், பறக்க  
விட்டாற், பாவ மொட்டிக் கொளுமோ?  
முட்டியு முரனும் மூடிக் கொள்ளே!  
முத்தா ஞன்னை முகக்கப் போராள்!

வாசவன் — மிச்சங் தின்னுங் குச்சப்பயலே!  
அஷ்ச முறுமில் வடியினை மாற்றி  
விட்டுப், பின்னர் ஈரங் பேசே! (மற்போர்  
செய

அரங்கத்துளார் (தம்மிற்புகல.)  
கரகர வென்று சாரிகள் சுற்றுக்  
கடிதொடர் கையைக் கட்டி யிமுக்க!  
நிலத்தை யுலைத்து நிமிர்ந்து குனிய!

வலசார் காட்டி யிடசா ரகல்!

வாசவன் முதுகுடை யுண்டது வண்டது!

பிடித்தான் மண்டயன்! பின்கட்டாகக்

காலைத் தட்டிக் கடிகி யடித்தான்!

மருமம் பாய்ந்தான் மண்டயன் ஒனே!

(வாசவன்-வீழ அனைவரும் எலுமிச்சம்பழ  
மெறிக் தார்க்க)

விநாடன் — பலே! பலே! பலாயனு! சபலம்! சபலம்!

கைகொடு! இந்தா கனக வளைகள்.

(கைகொடுத்து வளையிந்து தேர்மேல் வைத்துச்

செல்ல)

முன் றம் அங்கம்.

முதற் களம்

**விராட்புரம். சித்ர வீதி. இராஜசுபா.**  
**கீத நமை வளி.**

மோகனம். வாத்தியம். கீசுகண் வரவு. உத்தரன் எதிரேற்றல்.

## କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ର - କମ୍ପ୍ରିସ କେଚରି

**கிசுகா கிசுகா - கண் - கம்பிரை கேசரின்**

ପ୍ରକାଶ

உத்தரன் — மானுல! வாதுல மகன்று மகிழ்ந்தேம்  
போதுள பொன்னி புனையெழில்லீன் மார்பிற்  
றுதைங்கு தவழ்ந்து வருத்து மருத்தியால்  
ஷிச்சலு மும்மை நினைங்கு நினைங்கு  
நேர்கொள நின்று நமஸ்கரித் தேனே. (தொழு)

**கிசன்** — அப்பா குழந்தாய் ஆண்டாண்டு வாழுக்க  
இப்போதுனைக்கண் டென்சிரம மிழங்கேன்  
விழை வைபவம் விரும்பிக் கொணர்க்கேன்  
விராட மெல்லாம்

**அனைவரும் - விஜயம்! விஜயம்!**

(காசம்பனம்,

விராடங்கள் மகாஜீனங்கள் சாற்று

வாணகமிழலை.

**ஒதுவான்** — இந்த விராட மிருக்கு மெளியேம்  
ய்யு மாறும் முயர்பெருங் கருகீல  
அற்புத வடவினுடிகளம் புக்குத்  
தப்புதவின்றித் தரியலர் சோர  
வென்ற விரக் கழுவினுய்!

எமத றிக்கை யிங்கிலவு கேட்டி.

2. நென்ன வறைபோய சேலான் றிரிகர்த்தன் இன்னல் விளைக்க வெள்ளி பொருக்கால் இன்னு மிவதுறு வெம்மான் பழியும் ஆகவி னின்னக ராரிட மென்ற என்னி யிருக்க வெமத பேட்சையால் உபேட்சை செய்பா தோகை யோடருன்.
3. நுடவை தன்னி ஆயரா மண்டபம் அரங்கோட்டைந்து மணிபெறச் செய்துளோம். இயன்ற வேளையி வல்விட மணைந்து போர்த்தொழில் பயிற்றி யுமேதவர் படையென எம்மருஞ் சிறுவரை பிபக்குதி யளியால்.
4. வழிவழி சிறந்து வாழ நந்திறல் பொளிக பொளிக புவன மனைத்தும் மனிய வாயுள் மால்செஞ் சிறடி மனதி லுன்னி னேமருள் கூறுமே.
5. இருக்கையு சிலையு மீங்தெமைக் காத்த செருக்கை னினைக்கச் செய்ஞ்சி ரெல்லாம் எள்ளள வாயினு மிதமூட னேற்றுக் கணித்தருள் கேசரி. (முருகீங்து வாகைசூட) அனைவரும். விஜூயம்! விஜூயம்!

|         |                                                                                                                                                        |
|---------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| கீசகன்  | — நகருளோ ரெல்லாம் கல்கிய சிறப்பு மறப்ப தன்றுன் மொழிக்கைவ யேதும் அரசொடாய்ந்தினி தறைவே னுக. என்று முமது வாழ்வினை யென்னி வேண்டு புரிவன் விடையளித் தருளிர் |
| மங்கிரி | — பொன்னி னேடை பொளிவுறு புகர்முகம் மன்ன னுனையின் முன்னித் தங்தேன்; திருவடி தொழுதேன்; தேவரீர் இறையவ னவைக்க னெழுந்தரு எலாமே.                              |

கீசுகன் — உவகை யுடனீ யோதின படியே  
ஏருவ மணமச்சே.

மங்திரி - பாகனே கொணர்க.  
(மாதர் ஆரதியுடன் பிரவேசிக்க.)  
மாதர் ஆரதியெடுக்க

மாதர்க் கழகு மளதி லொன்றுங் களங்க மிலாமை  
நீதம் நீதம் சிறையைப் போக்கின் சிலையும் சில்லாது  
ஏத மேது மெமக்கி லாம வென்னு மாவாயேல்  
மாதவனாருண் மலீய நலமேர டென்னு மாளாமே. (மாதர் ஏக)  
(இராஜாபையிற் கீசுகன் பிரவேசிக்க பவனிகோலத்துடன்.)

விராடன் — குளிர்கள் முரசுக் குழமைய மலிக்த  
புகழ்பெறு கேசரி புகர்முகம் பொனிய  
வீற்று வருகை யேற்றுச் செலவு  
விகித மாக விற்பனை ரேபுடை  
சார்ந்து பெருகச் சயமே! ஜயமே!  
விராட மனைத்தும்

{ அவையோரணைய அரசன் சென்று  
அஸ்தலாகு கொடுத்திரக்கச் செய்ய.

அனைவரும் — விஜூயம்! விஜூயம்! (கரகம்பனம்)

யைத்துன வெத்துணை யாயினு மழியா  
மித்திர ரல்லார் மிட-ற்றிற முடித்துப்  
பத்திர மாகப் பரிவுட னிந்கர்  
தலைமுத்தெழுங் தேரிங்கத் தந்த வயப்போர்  
கேசரி யேசரி! கிளர்செங் கரங்க  
தந்தவை சேர்ந்து தளர்வெலா மாறக்  
கூட வுண்டெனைக் குளிர்வித் தருள்க.

கீசுகன் — வருத்தி யருத்தியால் வெஞ்சம ருமல  
வருளிய வேளையா லைன்து சிறப்பும்  
பெறவிலன விருந்ததும் பாக்கியப் பெருக்கே!  
யாகவி னைத்துணை யேனினு மதற்கோ

கீசுகுலதம்.

உப்பிய னல்லே ஸ்ருட்டெபரு மானே!

- ஊன் -

விராடன் — பலரயனு!

பலரயன் — இதோ பகைத்தே னடியேன்.

ானப்ரியன் — ஏமத் தாலம் இதமா யளித்து  
விமல வழிம் தும் வியப்புறு கறியும்  
நறுநெய் பாறயிர் நவில்சிற் ருணவும்  
நல்குற விஞ்சி நல்கிய சிறப்பு  
திக்குத் திகந்தமுங் தேக்கிய தென்னே!  
கெளத்துப மனியுங் கோவிக் தார்ப்பிதம்!

(எல்லோரும் கோவிந்தா!கோவிந்தா!)

போசன மானதும் பூஞ்சாங் தணிந்து  
பணிநீர் பையப் பெய்திரு மொகரத்  
தணிமணிப் பிலிச் சிறுகாலாடிப்  
பெருமண முறுமணப் பொதும்பர்ப் பொருஞ்சுடன்  
மென் பட்டிலையு மிசைந்திளைப் பாற  
மெல்ல மெல்ல மேலவை மல்கவே.

விராடன் — மந்திரி முன்னர் மொழிந்த போல  
விந்திரச் சாயன் மந்திரப் பாக்கம்  
அமைந்துள தோசொல்ல?

மந்திரி — அமைக்தது முன்னே!  
இகமயாதவரு மிமைக்கு மணிக்கீர  
பட்டின மாடு முட்டின பொழிலும்  
அரங்கச் சாலை யாலய மனைத்தும்  
எட்டின மட்டும் என்னுற் மேனியான்  
அழகு அழைந்துள ததிசிய மன்னே!

விராடன் — இந்கர் மேவு மனைவரு மினிமேல்  
 நன்னய முதவு ஏம்மைத் துனநாம்  
 சேகச் கேசரி இளர்வயப் போரில்  
 மன்னிய சிறப்பு முன்னி யேபெற  
 விதமுறு நாம மாலை கதம்பெறச்  
 சேர்மின் சேர்மின் செவ்விதி னுரைப்பாம்:—  
 நாமமாலை (நாதநாமக்கிரியை)  
 சொந்தமெனச் சொந்தமெனச்  
 சொந்தமெனக் கொண்டனந்தம்  
 பத்திரத்தோ டிச்சகத்து  
 ஸ்ரீமுல்வதா ஜெகிழ்ந்த சுகம் — நினைவாக  
 நத்திமூக்கு முத்திமூத்த  
 சத்திர வித்தாரனையே  
 நித்தமு முத்தரிக்க நேரும்மே. (குடையீக)  
 பெளவுமென வாக்ரமித்த  
 தெவ்வர் செவ்வி வெளவுமொரு  
 செவ்வனேங்கிச் செல்லுமாபோற்  
 காம்பிமூத்த கம்மிமூக்கும் — அண்டயாளம்  
 கொத்துடன்கு லைந்தபுட்பம்  
 பத்திரம்பு ஜெந்தவயப்  
 போத்திருந்து பொசியு மாறே. (கொடியீக)  
 கல்லடல்க லைத்தவண்ணகக்  
 கெல்லெழிலி ருத்தமணி  
 கொல்லரத்தங் சூழித்திட்டு  
 வில்லென வளைந்த வந்தம் — அணியாக,  
 வப்பனைய மித்துமகன் நட்டினை யந்தமுகம்  
 செப்பனிட்டுச் சேர்க்கவந்தம்  
 ஒப்பனை யொழிந்தய முந்தவே. [விருதனிக  
 காருடன்க ஸங்கி யேகிச்  
 சட்டுடன்க விர்து தாழும்  
 அலருடன திர்ச்சு வாழும்

பேருடன்பெ லத்துலாவும் — பெயர்நாடு,  
 வற்புறுத்தித் தற்ப்ர காச  
 மற்புத்தோ டார்த்திபெற  
 வெற்பிருத்த மேவியென் னும் வாழுவே (தாணமீக  
 இந்தங்க ரெக்கமுத்தஞ்  
 சேர்த்தொரு சொற்கமுத்தம்  
 வாசகம்வ ளர்கமுத்தங்  
 கிசகங்கி ளக்குங்கித்தம் — என்னேகாண்  
 பாசனம் பரவுபடைக் கோசனைத் தலைவனுக  
 கேசன் கிச கனைநாம  
 கேசரி யென்னுவாமக் கிழுவோனே (கேசரிப்  
 பெயர் மானம் புனைக) (எல்லைராம் கரகம்பளம் சிசய்தேக)

## இ ரண்டாம் கலம்.

ஏந்தப்புரம்

(கடேத்துக்கண, உத்தரை, கோமளை, சுமதி, விருதசாரணி, சுதீலை,  
இவர்கள் பிரவேசிக்க.

**கதைக்களை—** வாசவு னென்ன வந்த மல்லினை  
நாசம் செய்வோன், நமத இக்களைத்  
தலைமை மணடயன் ரூபென்ன, விறைவற்  
குரைத்த தேவரே? கோளாய் மொழிமோ.

**கோமளி** — வேத்தவை தன்னில் வியன்முனி பட்டன் நேத்து யாக நவினன் மொழியான் மற்போற் கிடையங்கு மாலைகுடினான். கண்டேன் கண்டேன் கவிஞரு காட்சி என்னுற் சொலவு மியலுமேசொலும்? மடையன் வரவும் மல்லன் தழிவும் கண்டேன்ஸ்லாற் காணே தென்றுமே!

**சுமதி** — கென்னஸ் மகையன் கல்கிய வழுது இன்னு பொவர்க்கு பெய்துத் தாழ்வும்

அருமை அருமை யைங்கறிச் சுவைதான்  
மண்ணைவ தன்னின் மடையன் வரவு  
பெரும்பே நென்னப் பேச லாமே.

**சுதேக்குளை** — அடிசி வரை நொடியில் லாக்கலு மன்றிக்  
கடிமனைச் சுவைபல கோவிற் சேர்த்தென  
வெரநுபகல் போலபற் பகலு மமைவது  
மற்புதமன்றே வழைமத்தோ ஸிக்கே!

**சுசிலை** — அடிசி வரைமப்பதி லதிசய மென்னீ?  
அதேதெராழி லாக வாண்டாண்டு பழகி  
யுள்ளுற் தேர்ச்சி யுற்றுள னன்னே?  
விவேக மேதும் வேண்டா வித்தொழில்  
மடைய ரஜைவ ரித்தொழில் வல்லார்;  
கோமளை குறித்த காதியு மதுபோற்  
றின்மு மற்போர்த் தொழில்செய மிகுமே;  
சத்திர வித்தையு மத்தன் மைத்தே;  
அத்திர மென்னி லதிசய விஞ்சை;  
யதுமொரு வேத மெனுமே யுலகே.

**சுதேக்குளை** — சுசிலை சொன்ன சூழ்ச்சி யேசரி!  
சுராசர ரெல்லாஞ் செய்தவம் பலவா,  
லொப்பிலா வத்திர முதவப் பெற்றுப்,  
போர்த்தொழின் மிக்குப் புகழ் பெற லானு  
நென்னக் கேட்டுளே; னின்றுமெ னெம்பி  
கீசகன் வரவுங் கெட்டான் றிரிகர்த்தன்;  
இல்லெனி னெத்தனை யிகழ்ச்சி யுறவேய்!  
அரசியல் போகி யாட்கொள நிற்பேம்!  
அத்துனை யெம்பி யித்துனை காறும்  
பிறப்பொன் றுளதாப் பேணின னல்லன்  
வரவுங் காணேன் வெகு நாளாக!

**உத்தர** — அம்மா னுகள மேகுமு னென்னக்கு  
ஆடல் பாடம் கமைந்த பலவுக்

தப்புத வின்றித் தருவே னென்னச்  
சொன்ன சொற்றுள் சேட மாச்சது.

கஷ்டி — அம்ம! கேளாயம்மா னைனைத்துக்

தந்துள னெனவா தோரணர் சொல்லக்  
கேட்டே னின்றுவிமன் னையனுற் பலவுங்,  
திரிகர்த்த தேசம் போனது முதலா  
ங்கவு மிருக்கவு ரேமே யின்றி  
நேர லாஜர கெருக்கு முபரய  
மிரவு பகலா யெண்ணீன ஞான்.  
உம்மிட யோக முயர வழுங்று  
வென்று வந்து வேனுடம் பாடு  
யாத்தலி வித்தனை யாளிய மென்ன  
வறிந்தே ஞகவே வம்மா னைச்சொல  
ஏதுவுங் காணே னெல்லா ருக்கும்  
முத்திய மாக வன்னையை வேண்டிச்  
செய்ம்பெறு மாறு செய்த தொன்றுமே  
பெரும்பே ரென்னப் பேசலாமே.

உத்தர — னென்னற் கனவு மதுவே யாகி  
கண்படாதெரி கண்ணுற் றேனியான்.  
எல்லவன் வந்து மெழுங்தே னல்லன்;  
சரீர மெல்லாஞ் சடசடப் புற்றைன்.

கதேக்குளை — விருதசா ரணியே வேண்டின மலர்கள்  
கொண்டு வந்தென் ஞருமிர்ச் சிறுவிக்  
களித்தி யென்னி ஞகங் தணியும்.

விருதசாரணி — வேண்டின மலர்கள் விரும்பித்தருவேன் — (ஏக)

கதேக்குளை — குவிர்கள் மருதங் குழைந்து வீசப்  
பினியெடுத்துப் பனிசீர் பெய்துக்  
கொண்டு கோமளாய் கோகில மொழியே.

(உத்தரயை நோக்கி)

சின்னு ளாகச் சிறந்தம் ககரிச்:

எல்லா நாளும் மந்த மராடுதம்  
வண்ணக் கிளிகள் வளர்கின்ற  
சின்னச் சேலைச் சிறுமுல்லையின்  
பெருமணம் பெற்று  
வந்தே னென்ன விவரிக்க,  
சங்கீதா ஷத்தொடு சுரும்பர்ப்பென்கள்  
மஞ்ச லாவிய தேம்பழி மஞ்சனம்  
விஞ்சி யினறக்கையில்—  
கன்றின தேழி கண்ணே மணியே!

சுமதி — அம்ம கோர யம்மானுனக்கு  
வேண வேண வைபவக் கருவி  
யாடற் பொருட்டுத் தந்து ஊனுல்  
கொணர்வ னெகிக் கோகில மொழியே. (ஏ.க.)

(புறங்கடை கீசகன் சேவகனுடன் பிரவேசிக்க.)

கீசகன் — சுமதி, சுதேஷ்னை சுகமே கொல்லாம்?

சுமதி — சுகமே!

கீசகன் — சுமதி யேகுவதெங்கண்!

சுமதி — உத்தரை மகனுக் குதவு பரிசு  
ஈத்தல மூளேநா கேசரி யன்னே?

கீசகன் — கொனர மறந்தேன், கோயில் சென்று  
மேனிலை யறையின் மல்கிய மணியாழ்  
பாங்கர்ப் பயிலும் பஸ்லவை யேனம்  
எல்லாம் கொணர்தி! யேகுக, சேவக. (சும-சே-ஏ.க.)  
வருமள விந்த வாயி விருந்து  
சிறுகா லாறிச் சேருவம் வரவே  
(விருத்சாரணி மஸர்கொய்து வர)

ஏ. — பிடிபோலடிபெயர்த்துப் பெருமையேங் தயர்ந்தவு  
வட்டமே வருள்பெய் தாகிசிறு பொற்கொடுபோற்  
றலில்சாய்க் கு தனையறிந்து தன்னைகள் தாங்குகர

வஞ்சியே வஞ்சியே மென்மேனி யார்பரவ  
வெய்துமோ வில்லையோ வென்றபர்க்குஞ் சிற்றிடையாள்  
எப்தின ளொய்தா விதம்.

சீசுகன் — புபலோசெறி குழலோபிபாரு மழிலோ வரு மழிலோ  
கபலோகவர் கண்ணேநடை கனமோகன தவமோ  
இனமோவிவ ளொதாருமிர் நலமோ ஸினை மனமோ  
எனமோவென வினவேநருஞ் மானேவெயைனக் காவாய்!  
இக்கோல மொழிக்கென்னித வெழிற்காதலி யாக  
மிக்கோரெனு மிக்காருனை யெக்காலமு மெச்ச  
கைப்பேனென துயிரேதிரு வாய்விட்டொருசொல்லே  
யிப்போதரு ளப்போதுறை மாதேமருஞ் மடங்தாய்!

விரு-எப்போதுமுன் னெண்ணம்மது தப்பேதரு மமன்றால்  
இப்போதெனைக் கைக்கொண்டவ ரைங்கின்னர ருளரால்  
செப்பாமொழி செப்பல்லது சம்மைக்கெனுஞ் சிதைவே  
வப்பாலரும் பழியாமது பெபாசையா னுசம்

சீசு — அஞ்சாருமிரன்பர்களையினைதல்லது கற்போ?  
கெஞ்சும்மெனை மிஞ்சும்முன தஞ்சொல்லரு ளாமோ  
எஞ்சாதென துயிரேயினித தஞ்சும்மெனை வாழ்வித்  
தெஞ்சும்படி யருளாய்களி கொஞ்சங்களி யதரம்.

[தழுவவர-தூ]

சுதே-என்னேயெது மில்லாததோ ரெழுமல்மக னேயுன்  
மின்னேயொளிர் முகடுமற்றிலு முத்தேபொலும் னியர்ஜைவ  
பின்னேயுறழ் கோக்கம்பெளி தகமுற்றிலும் வெதிர்வு  
என்னேயிள் தென்னேயிது மென்பாலுரை யாயே!

விருத - அன்னேயரு மலர்கொண்டிவ னைஞுக்கும்முன மஞுசன்  
இன்னேயெயைனச் சுட்டிப்பல சொல்லாவுரை சொன்னுன்  
நன்னேயது கன்னேயது கவிலாய்விதி வசத்தாற்  
நன்னேயுள னைஞுமென்னமிற் றுழ்வும்முனற் பாலோ?

**சுதேக்கினை—** அம்மா பொறுப்பாறு. அஞ்சாதேநி,  
சும்மாச் சொல்லல் சொல்லனு மாமோ?  
கேட்பேன் கண்ணே கிசகன் வரவே  
நாப்பே ஆனீநி கவலைகொள்ளதே.  
அம்பொன் மெத்தையி லணிமலர் பரவி  
யுத்தரைக் கிண்ண வுபசரிப் பாயே. (விருதா  
ரணி மலர்பரவ ஏக)

[கிசகன்-சுமதி இவர்களாடற்கருவி தராதுவர]

**சுதேக்கின்** — பொருத்தருளக்காள் பணிக்கேண் பெருநாள்  
போர்த்தொழி லாகப் போயின, நேற்று  
வேண்டு சமாதா னத்துடன் சேரார்  
ஏகினா ரின்றிவ வெய்தினன்;

**சுதேக்கினை:**— இருக்க!

நன்று நீதான் கல்கினை யாக!  
உன்னு விண்ணக ருயவே யாக!  
தன்வினை தன்னைச் சுடுமெனு மொழிகீ  
யுணர்வை யென்னினுயலா கும்மே.  
இத்தனை யேற்றம் பெற்ற வெனக்கோர்  
பெண்சொற் புத்தி பேண லு மாமோ  
வெனுமே மாப்பா விகழ்ச்சி செய்யேல்;  
உடன்பிறப் பாதவி ஞேதினா; இனக்கிள்  
தோதின வெண்ணு ஓரஞ்சொல்லேல்.

**உத்தரை** — அம்மான்! உரைத்த தறிகல ஸிப்போ  
சும்மாவிருங்கு சேரலா மென்னு?

**சுமதி** — அம்ம! உத்தராய்! அவசர மாமோ?  
செம்ம லம்மான் செய்துள தெல்லாஞ்  
செவ்விதி ஸிப்போ தறிப லாமே

(கிசகன் மனதில்)-எல்லா வருமின் றினாங்கிய போல

- என்ன வென்னை போமாற் ருகிறூர்?  
 யானு மிவர்பா வனவா காமோ?  
 இவ்விட மினிசம் மெண்ண முடிக்க  
 வேற்ப தன்று லெகுல மலைக்கண்.  
**சுமதி** — சீசக வம்மான் கேட்டிலன் போலும்?  
**சீசகன்** — உங்கள் கேர்ட்டி யொன்றுமே யுணரேன்.  
**உத்தர** — ஆடற் கருவி யீனத்துங் தருவே  
 வென்று ரைத்த தென்னே கொல்லாம்?  
**சீசகன்** — சேவக கீனத்தான் கொனர விடுத்தேன்.  
 இன்னு மவன்வரக் கானே, ஸேகி  
 யானே தருவ, னிக்கண மம்மா. (ஏக)  
 (மனதில்) ஆடற் கருவி யனுப்புவ தன்றி  
 யவ்விட மேக லயுக்த மினிமேல்;  
**சுதேக்கூஜைன்** } சீசக வென்மேற் கோபங் கொண்டு  
**மனதல்** } போயின வென்ன வாய்க்கறே, வென்னிற்,  
 ருமத மின்றித் தன்முகம் வேறு,  
 யென்ன வென்ன வென்மகள் கேட்க,  
 வன்ன வன்ன வன்பொடறந்திலன்.  
 என்னே டேதுஞ் சொல்லா தேகினன்.  
 இஃதவ வெண்ண மிதமல வெனுமே!  
 யாகவி னின்னு மென்ன வென்ன  
 கூத்துக ளாமோ! குவயய மெல்லாஞ்  
 சிரிக்க வெம்முடன் செர்க்கை விடுமோ  
 வறிகில; னிதற்கோ பெண்ணுப் பிறந்தேன்  
 அரச வெண்ன வறைவா னந்தோ!  
 வண்ண மகளின் வாய்மையை யென்சொல!  
 விருதசா ரணியா மென்பது வாய்மை!  
 அவனுயிர் காப்பா ரைவருங் கூடிற்  
 சீசகன் கெடுமே! யெமக்குங் டேஓம்  
 எப்படி யாயினுங் தப்பித ஸிதே.

பாபி யானே னிரவு மொழியா  
தேங்கி யயர்ந்தே னெண்செய வம்மா !

கூனி பிரவேசிக்க.

கூனி - மகராசி யாத்தா !

சுதேகூனி - ஏது இத்தனை நாளும் வராதவள் அதிசயமாக வந்தனை ?

கூனி - என்னம்மா சொல்ல ? ஏதோ இத்தனை நாளும் உங்களால் வீடும் விளக்கும் வச்சிருந்தேன். இப்பொழுதுக்குச் சனி பிடித்தது.

சுதே - என்ன சமாச்சாரம் ?

கூனி - என்னம்மா சொல்ல ! எனக்கு எழுபது வயசாச்சது. இந்த மாதிரி வரும் என்னு விசாரிக்கவேயில்லை.

சுதே - நீ சொல்லது தெரியவில்லையே ?

கூனி - என்னம்மா சொல்ல ! நீங்கள் நன்னாயிருக்கவேணும். ஏதோ ஆயிரங்காலத்துப் பயிர்.

சுதே - விவரமாய்ச் சொல்லேன் !

கூனி - பெரியஎசுமான்காலத்து இருந்த இருப்பென்ன ? அதை எல்லாம் அழிஞ்சபோனவன் கெடுத்தானே. இப்போது விடிஞ்சும் விடியாமற் போச்சே. உங்கள் எசுமானை எத்தனை நாள் மாரிலும் தோளிலும் வளர்த்தேன். அவுக்கான நன்னாயிருப்பது எல்லாருக்கும் இளக்காரமாச்சே ?

சுதே - என்ன நேரிட்டது ? அவருக்கு வந்தது எனக்கு வந்ததல்லவா ?

கூனி - அதுக்கென்னம்மா சந்தேகம். புகுந்த வீடு நன்னாயிருந்தால் பெத்தலீட்டில் பிரியமுண்டு. அதுவும் அப்பன்

ஆத்தாள் இருக்குமட்டும்தான். அண்ணன் தம்பிக ஞக்கெப்படியானுலென்ன ? அவுக பாடு அவுகளுக்கு ஊரெப்படியானுலென்ன ? ஆறிறப்படிப் போனுலென்ன ? நேரமாச்சது நான் போய்வாரேன்.

(போக எத்தனைக்க)

சுதே - குனி ! குனி ! கில் கில் ! ஏங்கே போகிறோய் ? ஒன்றும் சொல்லவில்லையே.

குனி - என்னமோ உங்கதம்பிக்குப்பூ வேணுமாம், அதுக்காகப் பூங்காவனத்துக்குப் போகவேணும்.

சுதே - இப்பொழுது இவிடம் புதிபம் வரும், கொண்டுபோக வாம். நீ என் வயது காலத்தில் அத்தனை தூரம் போகவேணும் ? வண்ணமகள் வரும் நேரமாயிற்று.

குனி - வண்ணமகளை நான்பார்த்ததேயில்லை. அவள் எவ்விடய்? இங்கே வருவானேன் தெரியவில்லை.

சுதே - அவனுடைய நாயகர்கள் ஓந்து கந்தருவர் என்ன இவ்விடம் ஓர் விருதமனுஷ்டிக்கற்பொருட்டு வந்திருக்கிறார்கள் இதோ வருகிறார்கள்.

(விநுதசாரணி பிரவேசிக்க)

குனி - அம்மா ! கினைக்க கினைக்க நூற்பிச. ஆயிரங்காலமிருக்கவேணும். பெண்ணைப் பறிகொடுத்த பானி நான். இந்த வயசிலாருமில்லா தேங்கித்தவிக்கலாச்சே. உன் ஜெப்பார்க்க என் மகனுடைய கினைப்பு வருகிறது. கொடுத்துவையாக்க கொடும்பாலியானேனே. இப்பொழுதிருந்தால் இவ்வளவு தூரம் பூங்காக வயசு காலத்தில் வரவிடாரே. என்செய்வேன் என்தலையெழுத்திப்படியா. என் கண்ணே ! என்னைத்தவிக்க விட்டாயே ? என் கண்ணே ! ஏ தெய்வமீடு. (அழு

சுதே - ஏன் அழுகிறோய்? உனக்கென்ன சூறை? அரசனையுடித் தவர்க்கதிபாக்கியமானால் எடுத்தவர்க்கெகவ்வளவு வேண்டாம். அரசனிருக்கையி லுனக்கு விசாரமேன்று

விருதசாரணி - அம்மா அழுவேண்டாம் நானிருக்கும்வரை உனது பெண்ணாகவே பாவித்துக்கொள்ளலாம். அரசனையெடுத்த கைத்தாயெனச்சுதேகூணையம்மனும் சொல்லவில்லை. போனது போகட்டும், அம்மா அழுவேண்டாம். நானே புஷ்பமெடுத்து தினங்தோறுந்தருவேன். இருப்பிடமறியேன்.

கூனி - மகளே ஆயிரங்காலமிருக்கவேணும். நான் செவ்வையாக மாலை தொடுக்கிறென்னு எல்லாரும் வந்து நச்சுகிறார்கள். இல்லையென்று சொல்ல மனம் வாரதில்லை. பூங்தோட்டத்திலிருந்து ஒரு நாழிகைக்கப்பாலொசந்த மாவிகை தோன்றுதே அங்கே வந்து விசாரிச்சாத்தெரியும்.

சுதே - (கூனி முகத்தைப் பார்க்க)

கூனி - அம்மா உனக்குத் தெரியாததா?

சுதே - தெரிந்ததுதான். விருதசாரணி வருவாள். சீ யெல்லம் போகலாம்.

கூனி - மகளே நான் போய்வாரேன்.

விருதசாரணி - நல்லது அம்மா நாளை வருவேன்

(கூனி முதலைவரும் ஏக.)

# முன்று நீகளம்.

— : \* : —

சீசகன் மனை.

(சந்திரேராதயம்.)

[பூவைக்

சீச - அலைகட லமர்ந்தோன் பாதம் பொறையுடன் புளைந்த  
குழுத நல்வாய் மலர்த்திக் கோகிலங் துயிலக் கூவ  
நிசிசரன் வெருவ வோட கேர்ந்தவ ரிதய மல்கக்  
கிரணவெண் கொம்புக்கூடு முயல்வங்கு முளைத்த தம்மா.

உபாலம்பனம்.

பிறக்ததோ பனிக்கடல் வளர்ந்ததோ வான்மனை  
யிருப்பதோ வீசன் எழின்முடி யாயினும்  
வெறுப்ப தென்னே வெண்கதிர் மணியே  
கறைப்படு மியல்பலவே காண்  
கறைப்பாடுமுதமுங் கடுவா கையினே.

விரக நவிற்சி.

நொந்து மூசி நோற்று விம்மி  
வெஃகி யார்ந்து வாய் மலர்த்தி  
வாடி யுள்ளம் விண்டு வீழு  
மதி யழிக்கென் ? தென்றி நிறைங்கென் ?  
என்பது துயர மெவரீர யாவர் ?  
மாணின மருஞும் வாணிடம் விரும்பும்  
தண்ணமு திவனுறக் காணே னெண்னே !  
காணினு மின்புறக் கதுவ நோக்கக்  
கானுக் கயக்கி மானு மயக்கி  
வீணு வெண்னை விழைச்சிக் கொண்டு

போஞ்சு போலப் பொலியு மலியு  
மனைய வாரு மகனு மாமவள்  
செய்தி யென்ன சொல்ல வாரோ ?  
வெப்போ விடியு யெனக்கு மின்னே ?

புலரி. சோலீ.

விருது பொன்னி லாது பொலிந்தது கனியே  
சாரணி. யென்றாழ் வரவு கடுத்தது வெளியே  
சென் நிரந்தது மந்தி பிண்டையே  
அன்ன மல்க வரற்று காலையே.

காலீ வணக்கம்.

சோதி வானவ சோக முனிந்தெனை  
வாதி யாதருள் யாயைய வேறெற்று  
நீதி யாலுயர் நேச வெனக்கில்லை  
யாதி நேசனீ யாகுவை யன்பினால்.

உலக நின்துமுன் னுருவறி யாவண  
மிலக சிஞ்ச வெழின் மணி யாதவ  
கலக மேது மிலாதெனைக் காப்பதுன்  
குலங ஸம்மெனக் கூறுவ ஞாதியே.

சொல்ல லாவுரை சொல்லவு மென்மனம்  
சுட்ட முன்றிடுஞ் சோகமே யுற்றிடும்  
வெல்ல லாமோ வினைப்பயன் வரனவ  
விட்ட தொட்ட வினைபொழுத் தாள்பவ.

முற்பகல் மொழிந்த மாற்ற முடிவுற வேண்டி னின்னே  
கற்பகச் சோலீ பெய்தி கடிமலர் கொய்து கூனி  
யுற்பன மாளி கைச்க னுபசர மீங்து போங்து  
பிற்பகல் சுதெட்டி ஜைக்குப் பேணின செய்வள் யானே.

சேரலை கி லை .

ஆபதனம் வேத கித மாயுமாவ் வலிய னில்லை  
சேயசெம் போத்து மில்லை சிறுகுடியிருப்பு மில்லை  
நேயமாங் கள்ளருந்து நெகிழ்த்திடு மளியு மில்லை  
பாயிருட் பனிந னைந்த பன்மலர்ப் பொலிவுங் காணேன்.

யலர் கெய்யல் .

நாடினு நைசிறிதா னல்லரசி நலத்தனக்கேயே  
தேடினுங் தினைப்பரிதா தேதனமை தடங்கண்ணி  
வாடினும் வம்பனைய வாகுமோ வேய்த்தோட்கே  
யாடினு மழுகலவா லகிலமெலாங் தொழுந்தகைக்கீச்.  
(மாலை தொடுத்தேக)

குனி - அண்ணே சாரணி வாராள். சற்றவும் போடாது குந்தி  
யிரும். நான் வெளியே போய்வாரேன்.

கிசகன் மீன்.

|                             |                                   |
|-----------------------------|-----------------------------------|
| கிசகன்                      | அம்ம வருதென் னுவி யிம்ம           |
|                             | பலகணி } செம்மை யான சித்திரப் பாவை |
| வழியாக }                    | யென்னடி சேர முன்னடி தோக்கம்       |
|                             | இல்லை யாக மல்கின னிடையே           |
| எதாங்காள }                  | சிரிக்க வழையு முல்லைய ரும்பர்     |
|                             | ஏழுறு நோக்கும் காழுறு மனமும்      |
| ஏன்னைக் கவர விருமாங் தேகொல் | என்னைக் கவர விருமாங் தேகொல்       |
|                             | அருளுடை யம்மை யிருளிஷட மலரா       |
| ஏன்னைக் கவர விரும்பித் தங்க | வரும்பின் வம்பு னிரும்பித் தங்க   |
|                             | தவப்பய னீண்ணே யுவந்தன னுணேன்.     |

|                                                        |                                                        |
|--------------------------------------------------------|--------------------------------------------------------|
| மீனமுகத்து கூனி }                                      | அம்ம வா ! கண்ணேவா ! கண்பணியே                           |
|                                                        | எதாங்காள } வா ! நீ வருவை என்று இப்போதான் வா            |
| சல் வந்தேன். னினைக்க னினைக்க நூரூஷிசு. மாலையுங் தொடுத் | சல் வந்தேன். னினைக்க னினைக்க நூரூஷிசு. மாலையுங் தொடுத் |
|                                                        | தாச்சா ? ஏங்கே பார்க்கலாம். (மாலைவாங்கிப்பார்க்க)      |

நன்னயிருக்குது. நானும் கண்ணுத்தொடிப்பேன். இப்போ வயசாச்சுது. தள்ளவில்லை. இனிமேலெனக்கெண்ண வேறூம்பீர்நீ நன்னயிருந்தாலதே போதும். அம்மா ஆயிரங்காலமிருக்க வேறூம். நீ வருவதுமென்னு முறுக்குப்போட்டுவச்சேன். இரு அம்மா. கொண்டுவாரேன் கண்ணே.

(மடைப்பள்ளிபோய் புழைக்கடை ஏக.)

கிசுகன் } கண்ணேயில் ணின்னேவரக் களைந்தேனுறு துயரம்  
எதிர் } எண்ணேதலா மெண்ணிக்கடி தேகிற்றென ஆயிரே  
நின் நு } நன்னினினி யுண்ணுலது நன்னிந்தெறனி னிதமே  
பண்ணிப்பணித் தருள்தந்தெனை யாள்வாய் பெருமா  
நே.

விருது } கருவாக் காய வுருகா வேற்றென  
சாரணி } வடுத்த காட்டிக் கடுத்த பெய்வித்  
மன்ன } தின்னு மென்னு மிகமுடம் போம்பப்  
வைநோ } படுத்த பழுமை யெடுத்த விளமை  
க்கி ழடு } தடுத்துத் துய்க்க விடுத்து மடுத்துக்  
குழிகெடுத் தாளே கூனியு மென்னை,  
வய்புஞ் தம்புஞ் தும்புஞ் தெம்பும்  
பேசிப் பேசிப் பின்றூடர் நீசா  
காலுமுனக்கிள் தாலுறு சோதி  
சண்டாள னெனை யண்டா தகலக்  
கணித்தருள் கீர்த்திக் கணித்தருள் மூர்த்தி!

கிசுகன் } முட்ட முட்ட வெட்ட வெட்ட  
தொடர } வெட்டிய முட்டிவிட் டோட வுயிரே  
வுண்டோ விலையோ வெய்துமோ வென்ன  
வேங்கி யயிர வேகிக் கவற்றிச்  
செம்மையு கிலையுஞ் சீர் தூக்காது  
தன்னல மலிய வென்னல னலித்துத்  
தருக்கிச் சிறுக்கித் தயங்குபு வென்ன

மன்னவை கோட முன்னினையாக  
விண்ணவை சொன்னவை யென்னவை  
யானா;

வரயினு மாக! வென் ஞக்கினை யுண்டே  
யெள்ளள வரயினுங் தள்ளள வறியேன்  
பின்னுள தொன்றும் பேணுவ ஸல்லன்  
ஆதவ மென்னை யலைப்ப தந்தோ!

(ஆதவத்தால் மூர்ச்சிங்க; பின்னர்,  
தெளிந்து மையல்கொள, வேக)

பொன்போலு மேனி பதறிக் குலகுலைய  
வென்போலு மீனி யெதிர்த்த ததிசபமே  
மின்போலு மோழி முடிபணிய வேலாதோ  
வென்போலு நெஞ்சே யிரங்கு.

நாலாங்களம்,



இராஜசபை.

விராடன், கங்கபட்டன், மந்திரி முதலினர் பிரவேசிக்க.

விராடன்-போர்த்தொழி வியன்ற பொருட்செல வளைத்துங்  
கார்த்தொழி லாய கருஷித யெல்லாஞ்  
சேர்த்தல கிட்ட செல்வக் கணக்கை  
யவையோர் நாப்பன் நவையறக் கிளத்தி  
யேலா துளவே னுலா விடமுங்  
காலா னனுப்பி னுலா மிறையு  
மோவா துய்க்க மேவா விருக்கப்  
பன்னு ளாயு மின்னுண் முடிபெனச்  
சொன்ன லானுய்,

மந்திரி -

சுகிர்த மகிப !

சின்னு ளாகச் செயல்வே றின்றி  
யொப்பிய னேக்கித் தப்பிய னீக்காத்  
தொகுத்துச் சுட்டி வகுத்துக் காட்டி  
முடித்த முற்று நொடிப்ப வின்னே  
கேசரி யோலை கிழித்த விலக்க  
மேசரி யாகின் மாசற முடிமே  
நின்றுள தறைவன்,

(அரவம்-

விராடன்-

கிற்க, கிற்க !

நற்றவ மாது கொற்றவ வென்று  
குவிக் குலைக்கு,

கங்கபட்டர்-

கவிஞ்து விழுந்தாள் !

எத்தகை யானுங் வத்தகை யாரோரு  
பாவமு மறியா ராவது மடமும்

நானு மச்சமும் பூனை மியல்பா  
வில்வவை யெப்த வெவ்வகை யணர்த்த  
மேப்பின ஓரமோ?

துவரைப் }  
பயணத்தன், } அம்ம ! அம்ம !

இன்னுமிர் வாடி ஏங்கின் என்ன! முன்னிவள் வாட்ட முடித்துள னவையில்; இஃத்திவ அற்ற வேதுவை யறியேன் கேளா மென்னின் வாளா வாமே யுணர்ந்தில ளாகி லென்செப் கோயான்? விமல வாரிய! வாரி யெடுத்து வாரி கொடுக்க.

துறவி யாகவிற் குறைவொன் நில்லை  
பருகிப் பிழைத்தென் பின்முபொறு மம்ம.

(சாரணி தேர்ந்து எழு.

துவரை } என்னையறிவையாகவி னிகழா  
 ப்பண்டி } வளைத்தும் வேங்குணர் வானினி மொழிமே  
 தன் } யெட்டுணையேத மெவர்மாட் கேளு  
 மொழியா மொழிதனை சிமரழிவது சுதமே.

(விருத்சாரணி யறைவது)

விருத்சாரணி - யதுகுல காம்போதி.

மழைமலிய வழகொழுதுங் திருவிளைய விழைவாகித்  
தழைகுடிக வினிதோங்கிப் பிழைகளையப் பெட்புறூஉம்  
பழைமுறையி எவித்தழிக்குங் தழைமுங்க சிதக்கிழவு!  
உவப்புறூஉம் வினைநசைதித் தவப்பயனுங் தான்மீணி

யவத்தமாம் வசைவாகை சுமப்பதூஉ மழகாமோ?  
 துவக்குறூஉம் வினைவசத்தா லவம்பிறவாக் கிடப்பேனை  
 நவக்கொடுமை நீர்பெருக தீனப்பதூஉ நலனுமோ?  
 மறப்பறூஉ மனங்கலங்க நிலைகலங்கி விழுவென்னை  
 யிறப்பறூஉ மெழிலழிய வடர்ப்பதூஉ மருளாமோ?

—அதனால்

பகைப்பெருமை யறுமகிமை மிகச்சிறுமை பெறுமுளிமை  
 யிவைமுறைமை யவைபொறுமை யன்னேகான்!

பெண்ணிழிமை பேய்ச் சுழும்மை யெனும்பழைமைக் கிழு

[மைத்தே.

விராடன் : வருளா வேஷி விரும்பின வாடி  
 யையங் திரிய வறையா சிறகப்  
 பல்லோ ரிரங்கப் படுத்த தெவனே?  
 சொற்சோர் வழியச் சொல்லிக் கொளுத்தி  
 யவையோர் முறையே நனுவயறக் கோடி.

விருதசாரணி : (தலைகுளிந்து நிற்க)

துவரைப் } பெண்ணூப் பிறங்கவளிப் பெரிய சபைவர  
 பண்டி } வொண்ணு ததற்கோ ருற்ற பெருக்குதய  
 தன் :- } ரிருக்க வேணு மென்சிறு புந்தியிற்  
 ரேர்ந்தது மொழிவன் றிருவுள மருள்க ;  
 ஏதிலர் பெருக்க விறுத்த மகிமையன்  
 கேசரி யலாது கிளத்தப் பொறுமோ ?  
 சிறுமை யுரிமை செய்ய முறைமை  
 யன்றென மொழிய வகன்றுள ஈதயம்.

விராடன் - சிறுமை கண்டிலன் !

து-பண் -

சிறுமை கண்டிலன்,

சிறுமை யுரிமை செய்ய முறைமை  
 யன்றென வறிக்கை-

- விரா - ஆயினு வென்ன  
குற்ற முளது ?
- து-பண் - குற்ற முளது  
கொடுமண வேட்கை.
- விரா - கோடல் வேட்கை  
காளோய ரியற்கை.
- து-பண் - இயற்கை யியல்பே  
வியலு முயற்சியோ ?
- விரா - இயற்றின தொன்று  
மியம்ப வில்லை.
- து-பண் - இயம்பா மரடு  
மெழிலுடையார் நிலை.
- மங்கிரி - நிலையை யலைத்தது  
கேசரி போலும் ?
- து-பண் - பேரன்கை யன்வறண  
பாவமே புகலும்.
- மங்கிரி - பாவம் புகலப்  
பொருத்த முளதோ ?
- து-பண் - பொருத்த மிலதேற்  
புகன்றன ளாவள்.
- விராடன் - அவையோ ரேஞ் ரவைமுன் னெவையு  
மறைந்த தறிலீ ராகவி னிதினும்  
விளக்க வேண்டின வேண்டிய வினவி,  
யியைந்தன வேற்று, நயந்தன மொழியில்  
ஞெல்லையி னேகி யோதன மற்ப  
மயின்று வருதும்; (விராடன் கங்கபட்டர் ஏ)
- மங்கிரி - இயைந்த திருவுளம்.  
இறையவ னவையி லெம்து முன்ன  
ரினி துறு வழக்கை னனியுற வாடுச்

சாக்கி தோடிச் சமர்த்துடன் முடிப்பம்.

(விசாரணை செய்ய

ஊன்.

நடி : வாழையும் விழையும் வெள்ளியினி லீலையிற்  
ரூழையும் மிழையவு லோச்சை யளித்து  
மாழையி ஞைப்பினி வினிதே பெண்ண  
வேழையும் விழையும் மோழைச் சுவையு  
முழையுங் கலமு முகக்க வுவப்பவே.

கங்கபட்டர் :- பலாயன வென்னு மவசரப் பட்டுக்  
கலாச மாகக் காரியம் பண்ண  
லாகா தென்ன வாகா யுரைத்துளன்.

பலாயனன் :- } என்ன விலையோ வெப்படி யாச்சோ  
} வெதா னாலு மிதமாக் கொளுமே. (ஏக)  
, (விராடன, கங்கபட்டர் சபைவச.)

மந்திரி - அரசே யவைக்க னுய தறைவன்  
பத்தினி யாரைப் பங்கப் படுத்த  
கினைத்த விடத்து ரேலா னுகப்  
பதித னுக்கிப் பிறவழி போக  
விடுக்க விதிக்கும் விராட விதியே-  
யவ்விதி வரைந்துளா ரவையோ ரானே.

(விதியீய.)

விராடன :-

விதியை ஓாக்கிற் கதிவே றில்லை  
பதியை யளித்த பசுபதி யாகவி  
நெமதாக் கினையா னிம்முறை பொறுத்து  
விதி விலக் காக மதித்து  
மன்னித் துளனுல் மாணவை யறிக.

(எல்லோரும் ஏக)

# 4-வ து. நாலாமங்கம்

— : : —  
முதற்களம்.

நாடக சாலை.

சூரியாஸ்தமனம் - இரவு.

நடி :- கண்மணி யுற்ற கிலேசங் கானுதல் கொடிதென் நெண்ணி  
விண்மணி விசயம் செய்து வேலைவாய் வீழ்ந்த வெல்லைப்  
புன்மணி புனைந்த போர்வை போர்த்த புன் மாலைப் போது  
முன்மணி முகத்துச் செம்மை யில்லைது முகங்க டுத்தீத.

நடி } தன்வினை தன்னைக் கொல்லப் பிறர்வினை பிதற்றி மயன்ன  
நடி } வென்னினு மிறைபே யெப்த்த விளக்கர முன்ன முன்ன  
நடி } வென்மனங் துடிதுடிக்க வினிக்கதி வேறே தென்ன  
நடி } வொன்றுமே யுணரேஞகி யுயர்ந்தன மரம் போன்றேனே

2. கொடுமையைச் சொல்ல நாவுக் கூசுதே குலைதுலைக்கு  
விடுக்குவ மனமே வாரா திடுக்கணும் வருமா லின்னு  
முடுக்குட னிதற்கு பாய முடிப்பது நலவயே யாகா  
தடுத்தவ ளாய வென்னை யாதரிக் காத தாலே.
3. என்னவா விருந்தா அம்மே யேதினி விளைத் தாலும்மே  
தன்னவன் வேறே யாகான் றன்னலான் வேறே தானே  
யென்ன து நென்னெற் கண்டே னென் னுமே யகில மல்  
[லால்  
வன்மன மான தல்ல வாய்மைதா னென் னுங் கொலலேர.
4. மெல்லியர் நல்லா ரென்று மெத்தவுங் கருதா ராகி -  
யெல்லியல் குவலை யத்துப் புல்லியல் காணப் போமோ  
வல்லியல் கருதி யென்ன நல்லியற் கழிவு முண்டோ  
கல்லியல் காலத் தும்மே கைக்குப்பிமய்ப் பலசீம கானும்.

ந. முன்வினை பின்ன லீக்க மேடைப் பதுகி மூன்னே  
யுன்னுதக் குணர்வி லாத வாசிமே லாஞ்ச யாகி  
லென்குணக் குரியை யாமேக் கறியிலா வுவரே போலச்  
கிள்ளாகுஞ் சிச்சி பென்ன வுன்பை ரொழியா தாமோ !

பிரகங்களை- பெருமை வழக்கம் பிறழ லாமோ

காண- தீரவி லொருத்தி யேகலு சேத்தி !

யென்சொலு மூலகம் ! புன்சொவிற் பிழையா.

வரங்க மாயினு மிரங்க வருமோ ?

பேதை யென்பதும் பொய்போ கும்மோ ?

விரு. அரங்க மாகலி னிரங்க லாணேன்

சாரணி- பேதை யாகப் போந்தது பொய்யோ?

புன்சொ லூலகம் பிழையச் சொலுமோ?

பெருமை பிறழ வழக்க மாமோ?

சேத்தி யேக விரவா லெனுமோ?

பிரகங்களை- இரங்க வாலது மரங்க மல்ல.

பொய்யே யென்னப் பேதை யேகுமோ?

புன்சொ லெனுமோ வூலகம் பிழையப்

பிறழ வழக்கம் பெருமை யாமோ?

என்ன சேத்தி யிரவி லேகவே?

விரு. சா- பெருமை யாகு வழக்கம் பிறழப்

பிழையா துலகம் புன்சொற் சொல்லப்

பொய்யே யென்னப் பேதை போமோ?

இரவி லேக னெத்தி யென்ன

விரங்க வாயினு மரங்கம் வருமே.

பிரக- பேதை யாகவிற் பின்முன் பாரா

தரற்ற ஸானு யறியா வழக்கும்

சரியெனு மோவுன் னிரதஞ் சாயா

முன்னி ருக்க மேவுமோ வுனக்கு

முறையு ஸாகா வுறுதி யிதுவே.

வி. சா- பேதையென்னின் பின்முன் பாரா  
தரற்று வழக்கு மறிய லாயிற்  
சரியெனு மேயென் னிரதமுஞ் சாயும்.  
இதுவே யாகு முறையுள் ஞறுதி  
முன்னி ருக்கப் பின்மே வாதோ?

பிரக- சாகச மென்பது மாதர் மகிழை  
சகச மாகக் கோடி யென்மொழி.  
யவ்வழி யேக லகித மாகா  
பின்னர் வருவது புன்மொழி கண்டாய்  
வைத அனக்கு வாய்மை யாமோ?

வி. சா- மகிழை யுறுவது மாதர் சாகசங்  
கொடிய மொழியும் சகச மாமோ  
வகித மேவ லவ்வழி யாமே  
புன்மொழி வருவது பின்னர்க் காண்டி  
வாய்மையின் வைத ஸெனக்கா வாமோ?

பிர : நமது வழக்கு கால்வ ரறிவது  
உசித மன்று ஒரைக்க லாடெனன்  
மடமை யாகி லறிய வருமோ  
காலமு மிடமுங் காண வேனு  
மாகவி ஸிவஜுனக் கவசர மின்றே.

வி. சா- நால்வ ரறிவது கலமா கும்மே?  
மடமை யுடமை மாற்றி யாமோ?  
காலமு மிடமுங் காணலு கலமே.  
யாகவி ஸிவணின் ரேங்கு மழகே.

(ஏக)

## 2-வது. இரண்டாங்களம்.

ମଣ୍ଡପ୍ ପାଳି ।

பலாய்ண்- சாரணி யின் ஒம் வரவே காணேன்  
வர. எவனே கின்னோ வென்தே வறியேன்,  
தினமுன் வந்து திரியா நிற்பள் ;  
உணவு மூலர்க்கு போகிற தென்கீல்-  
செய்வ தறியேன். சீறிச் சென்று  
மண்ணவன் ஹெவிக் கென்ன மொழிமோ ?  
ஏவின செய்வோர்க் கிடுவே வழக்கம்.  
அவ்வழக் கின்படி யெனவரு மாவர்.  
ஆகவி னம்மை யலைப்ப தாமே.

விரத  
சாரணி  
வரபலா  
யனன். } விரத, சாரணி! உன், விரதஞ் சரிதம்!  
சொல்லி என்ன? சூட்ச மறியாய்.  
மாவு முறங்க மனித ரொழிலுதோ?  
காலா காலங் கருதினை யல்லை,  
ஒரஞ் சொல்லவே.

பலா,- சோக முனக்குச் சொல்லித் தொலையா  
தாக வென்னிட மறைத வசிதமோ ?  
இளக்கர மெவரே கானுவ ருண்ணீ,  
யெழினல மெல்லா மிலகுமு னுளமே.  
யாகவி னேவன் ?

வி. சா,-

அழிஞ்சு போனவன்,

அரசு னுக்கு மைத்துள னுவனும்.  
 ஒருங்களைனை வருவழி காண  
 வொல்வொரு விதமா வொப்பாரி சொன்னுன் !  
 அந்த ஸையுமென் னவயக் கேடெனக்  
 சும்யா விருக்கச் சுதேட்டினை யம்மன்  
 கூணிப் பாதகி கூறிப் கேட்டுக்  
 கொண்டு மாலை கொடுப்பா யவள்கை  
 யென்று சொன்னு ளேதுவு மறியேன்.  
 சொன்ன சொல்லைச் சோற்றுக் கடனுத்  
 தொலைக்கத் தொலைந்தேன்.

பலா,-

தொலைந்த தெவிடம் ?

வந்த தென்ன ?

வி. சா,-

வழங்கக் கேண்மோ-

கூணியு மென்னைக் குளிரக் கூறிக்  
 கடபடமில் மாத்தைக் கவர்ந்தன ஓகிக்  
 கூற்றுவு னுகிப் கேசரி கையில்  
 ஒப்பித் தென்னைத் தப்பித் தாலே !

பலா,-

ஒப்பித் ததுவுக் தப்பின விதமும்  
 எப்படி என்ன ?

வி. சா,-

செப்படி போல

வப்படி யெதிர்கின் நெப்படி யிப்போ  
 தப்புவை யென்னத் தடுமா றினாரா  
 வோடின னேழ்யென் னதிஷ்ட வசத்தாற்  
 கிழுக்கே தோன்றி மேற்கே மறையுஞ்  
 சோதி யறியச் சொக்கினன் வீழுப்  
 பிழைத்துப் போந்தேன், பேரவு யானேன்.

பலா,-

அவையிட மாக,-

வி. சா-

நவையிட மாச்ச.

கூறுவு தென்னை ? குழுகே டன்னைப்

## கீ சு கவ தம்

இறியா முறையிற் போற்றிக் கோடி  
யளித்தான் மன்னு மனைவரு மறிலர்.

- பலா,- உசிதம், உசிதம். உலகு மிதுவோ ?  
பெண்கொடி துயரம் பேண்டு மிதுவோ ?  
விண்குடி கொளாரோ ? விணையும் புனையுஞ்  
செய்யப் போமோ ?..

வி. சா,- செய்த சிறுமையும்

பட்ட பழமையும் பேச முடிமோ ?  
பட்டத் தரசும் பழிசெய் தானே ?  
பாவி யானவன் படுத்தின வெல்லா  
மாவி யானவ ஞகவி னவீன  
யாக்கின செய்ய வடாதென் ஞச்சே !

- பலா,- மந்திரி யாகிலு மறுத்தா ஞேசரல்,  
நம்முடை முனியு கலஞ்சொல விலையோ ?

வி. சா,- முனிவ ரெண்ன மொழிவ ரையோ !  
மந்திரி யவையு மன்னு மிருக்க !  
எவர்தா னெண்ன செய்வ ரவ்வுழி  
வெம்பு மனத்தாற் றம்பித் தனரே.

- பலா,- அன்று பிறங்கவு மானை யடிக்கு  
மென்று மொழிவ தெறுழ்வலிச் சிங்கம்.  
அப்பெயர் தோன விப்பெரு மாட்டி  
யலைப்ப தறிவோ வடலோ புகழோ ?  
மலையிலக் காக மதிப்பினு மன்னன்  
இலைவிலக் காகிலு மியலா தொழிமோ ?  
தர்ம மென்பது தமர்க்கே யானுல்  
ஏழூ எளிமை யெப்படி யுய்யும் ?  
கேளேன் கேளேன் கேசரிப் பெயரே!  
பாரேன் பாரேன் பாராள் பவனே !  
வாடி கொங்கு வந்தனே யாக

வேதனை வேண்டாம் வருவது சில்லா.

ஒதன மற்பம்,

விர. சார-

ஒன்றும் வேண்டாம்.

பேடி யிடத்திற் பேசப் போனேன்

பேடியு மென்னைப் பேசலு மொட்டாள்  
மாடப்பளி யேக மாட்டுவை யென்னேன்.

பேடியு மென்துயர் நாடின ஓல்லள்  
ஆவியு பழியா தாக

ஒவிய மென்னு துறைய லானேன்.

பலா-,

பேடி யுடனே பாடிச் சொலினும்  
நாடி யறிமோ நடிக்க லானே  
வெம்பின தொன்று வம்பிற் கூறினு  
மழிப் லாமோ வவத்த மானதால்  
அத்தொடு கூறவினெத்தொடு கூறினு  
முத்த தாய்ந்து சத்தே யிரங்கும்  
குபாவ குணத்து லபாவ மானதால்  
என்னை யறியும் ?

விர. சா-,

அறியா தெனினு

- மென்னுள மேவ வென்துயர் கூறி  
யாறுவ மென்ன வனுக்கை வென்னை  
நோவக் கறுவி நோக்கிற் கறுத்துப் .  
போகச் சோன்ன பெருமையி னிற்க  
வேவப் பயிலு மெளிமைய ளென்னைப்  
பாவங் தொலைக்கப் போந்தேன் பெரும்.

பலா-

அமுத மாக வடுதொழி லேனை  
விகித மாக வேண்டி. யென்னை  
நவின மாக நாடுவர் பலரும்  
பெருமையு மில்லை பேணிக் கேண்மோ  
சிறுமையு மாகுஞ் சிறப்பு மின்றே.

கீசுகவதம்.

விரு. சா-, வாசவ மல்லன் நாசம தாக  
 வடர்த்த வண்டிற் கிடர்த்த விண்டேன்  
 ஆக வாக்கினையளிப்பரு முளரோ ?  
 மாசின் மணியை யேசின ரில்லை  
 நீதியு கிசமு மோதிய தவமும்  
 பொய்க்குமோ காண் புநித மூர்த்தே ?  
 பலா-, எய்த்த காலையி வெல்லா நலமும்  
 பொய்க்கு மென்னப் புகல்வரு முளராற்  
 கண்ணே யலையப் பொன்னே பெருகினா  
 கீர்த்தி முழங்குங் கீசக னிழைத்த  
 ரேர்த்தி யாகா வென்கரு முளரோ ?  
 பெருமைக் கலவோ பிரபஞ்ச மாகும் ?  
 இல்லென் னுனு முள்ளவன் வழியே  
 பிரங்கி மாழலு மிகசார்த் தகமே !  
 வல்லான் வகுத்த வாய்க்கா லலுவோ  
 புல்லான் பொருத்தப் போமோ வம்ம !  
 என்செய் கோயான் ?

விர. சா-, என்தலை விதியே !  
 பிறந்த பெருமையும் வாழ்ந்த வருமையு  
 மிருந்த யிருப்பு மேங்கின திலையும்  
 நினைக்க நினைக்க கெஞ்ச முடைந்து  
 கண்ணீர் வழியாக் கதறி யோட  
 வேணன் பாரு மிலயோ கொல்லாம் ?  
 வல்லோ ரெண்ன வயங்கின வசரர்  
 பல்லோ ரெல்லாம் படவிலை யோகாண் !  
 சூரனு மஸவோ சுமக்க லானுன் !  
 வினாச காலம் விபரீத புத்தி  
 யென்பது பொய்யோ வெளை யாண்டவனே ?  
 பலா-, விசித்ர மாக வேண்டுவ தென்னோ ?  
 பவித்ர மாகப் பல்லோ ராறிய

மிடற்றின் முடிந்தா ரசரரு மேஜை  
வழியின் மாட்ட வழிந்தா ரில்லை  
யவ்வழி கோடன் முறையோ வறைதி.

**கிர. சா-**, வாலியுமன்னு வம்பி னழித்தான்  
பாவியு மென்னுப் போற்று பிரானே !

அறமோவது மறமோவது

விக்ஞாவது புக்ஞா?

முறையும் மதின் மறையுஞ் சொல்லு  
மிறையே யென்றன் துரையே!

பெண்ணின் வழி கண்ணிச்செலு

மெண்ணம்மிது வாமோ?

குண்மோவாரு மண்மோவது

ஙல்மோ நல்ல மன்மோ?

குற்றம் மது குற்றம் மினி

முற்றுங்குடி கெடுக்கும்

எந்தாய் மிக நொந்தா யென்று

நாடிக் கருவறுத்து

வாழாவெளை வாழும்படி யாளாய் பெருமானோ.

**பலா-**, வாலியை வென்ற வாய்க்கை விசயப்

போலியை யிப்போ பெரவிவுற வியற்றல்

ஙலமே யாக. நால்வ ரறியா

விதமே யாக வேணு மாலினிக்

காலமு மிடமுங் கருத லுடனே

வீர முபாயம் விதமு மாகிய

வெளித்து மறிந்து வினைத்து முடித்த

விதமே யாகி லேத மில்லை.

கேசரி யாகிலு மென்னே? கேவலம்

பெண்ணின் பாவங் கொள்ளப் போமோ?

இவனே யாகு மிகல் பெரு மைக்கே?

மற்று ரிலரோ மல்லு விளைக்க

வாற்று வருமோ? வறிவே னவளை.  
உணவு நல்க வழுத்தெளை நோக்கி  
யிவனே வாசவ னவி யழித்தான்  
என்று வினவி யேளனஞ் செய்தான்.  
அன்னே யவளை யலைக்க நினைக்டேன்  
இன்னே யவ்வினை யெழிலுற முடிய  
வீசன் றிருவுள மென்னே வறியேன்?

**விர. சா.** சபலம், சபலம். சார்வ பெளம்!  
சுபல மென்னே சொல்லற் பாலோ  
இன்னே கேசரி மாள வியற்றும்  
அன்னவ னடையு மவஸ்தையு நோக்கின்  
றலையு மெடுப்புங் தெறித்துப் போமே.

**பலா-** கண்ணிய னேபுகழ் புண்ணிய னேவிறற்  
றிண்ணிய னேமண மென்னுவனே  
எண்ணவோ வசையல்ல வோவினி  
நண்ண வோபகை யுண்ணவோ  
கூடு தே பழி  
யாடு தே புகழ்  
சேர வம்பெனைச் சிதைக்கவே  
மீறு தே மன  
முறு தே புயங்  
காலமு மேயனு காலமு மாகவே,  
கோலமு மாமின்திர சாலமு மாமெனே.

**விர. சா-**, நலங்கொண்ட வஞ்ச நெடுமீளி னவின்ற வேளையி  
நேல மிட்டுக்  
கலங்கு யலவேர பெரிய கார்கொண்ட வளாடு  
மரசனு மாவரெல்லாம்  
சினங்கொண்டு நம்மைச் சீரழிக் காவணம்  
வனங்கொண்டு வெம்பகை வாடுமா றுகவோ  
கனவிறுட் பிழம்பிடைக் கானுமா றுகவோ

வினைவினேன் பிழைதப விளங்குமென் ஸீசனே  
மனதினின் மகிழ்வெய் தியே.

பலா- மகிழ் தந்து தருக்கிப் பொவிகின்ற வன்னெஞ்சன்  
மாளாப் பொதும்ப ரிடையே  
ஷிகமுள் விரவினிற் பொன்னகர மகலவுன்  
நீங்கலாக் கபட மனதை  
நளினமுக மலர்கொண் டலர்த்தியே சாத்திணி  
யிலாகனையு மழுகனு மிலங்கவே காட்டிணி  
எம்பாச மென்னவே வெழில்கொண் டிமுத்தவனை  
இமவான்று எங்குமொரு கதைகெண்டு லீசவே  
எம்முன் விடுக்க வசமோ ?

விர. சா-, அம்மம்ம வென்னவிது முறைமயோ மாதர்க்கு  
மழகரு முச்ச மட்டமோ  
விம்பரும் மும்பருஞ் சொல்லிச் சிரிக்காதோ  
விகெழான்று நீதி யலவோ  
பாவியேன் பட்டவினை போதாதோ வின்னமு  
மாவியை யழிக்க வொனுமோ  
வம்பென்ன தும்பென்ன வாய்ந்திடுங் கீசகன்  
சும்மா விருப்பனே சொலாப்.

பலா- தீயபுந்தி வஞ்சதுனுன்னை திறக்கழிவு தேரினனால்  
யேமென்ன மாயங்தன்னு னிகழ்ந்தழிக்க வாகாமோ?  
காயமுள கற்பினுனுனைக் கலக்கழிக்கக் கானுவனால்  
பாயமுள புறவங்தன்னிற் பறக்கழிக்க வாகாமோ?  
சீயமென வாக்ரமித்துச் சீரழிக்க வாகுவனால்  
ஆபமொடு யாமங்தன்னி னலக்கழிக்க வாகாமோ?

வி. சார., அன்பன் சொன்ன வமைதி கேட்டாற்  
றுன்ப மில்லை தொழுதே குவனே-

(பலா-வி. சா-ஏக)

# மு ன் ற ன் க ள ம் .

→→→→→→→→→

உத்தியானவளம்.

குரியோதயம்.

நடி - கண்மணி விளங்கவரு விண்மணியு மாகியே  
கடபடா திப்ர பஞ்சம்  
உண்ணின் டுடுத்தி சுகமாக வாழுவே  
யுதயமா யகில மெல்லாம்  
எண்ணுதற் கரிதாகி யெழில்கொண் டிலங்குமோர்  
ஏகாங்த மூர்த்தி யாகி  
பண்ணப் படாத வெகு பாப கோடிகளைப்  
போக்கப் பிரகாச மானுன்.

வி-சார } கீத மலையக் கோதை திருந்திக்  
வர நிக } குடிணரு வங்து குங்கும மணியக்  
ழ்வு } கலையு செகிழ்ந்து தோகையு மாடச்  
சள்ளி முறிந்து காவிடை தாக்க  
வம்பகங் கடுப்ப வம்புய கிலையா  
கோக மலையா விடையே யில்லெனத்  
தாது குலைந்த கிலையும் தெரிய  
கேள்வி சாத்தி வள்ளை குலுங்க  
மெட்டி மானச் சிச்சிவி யார்ப்ப  
காலைப் போது கடுமையின் வரவே  
யின்னல மெண்ணி யுயிர்ப்பத்  
தொண்ணல மாய்ந்து துவரும் போது  
மதுப திக்கை யமளிகொள விடுக்க  
விதுசமய மாகு மென்று  
எடுத்துச் செம்மை படுத்தித் தொடுத்து  
மடுத்த ஸீரென வடுத்த வேளையே.

ஓரிடங்கரங்து  
(மாலை தொடுத்து நிற்க

கிசுகன் } சாமள மேணியுஞ் சாயா விழையுங்  
வர சிக } கமல முகமுங் கருவிளை விழியும்  
ழவு } வித்துரு விதமு முத்துறம் நகையு  
மிச்சை யகலமும் பிச்சை மருங்கும்  
பச்சைத் தெட்டையு மச்சக் கணையு  
முச்சிதப் பதமு மிச்சிறு வாமத்  
தியங்கு மாயிற் குவிந்து கோடு  
நயங்கு வரவே பயங்கு போமோ ?  
இவ்வழி வழக்கு மெவ்வழி காணேன்.  
இருந்த உள்ளை யெழுங்கு சொன்மின்.  
அளியீர் எல்லா மறிவீ ரலையோ ?  
பிணிமுகஞ் சரண மணிமுகம் பாணி.  
ஏங்கள் மரபின் ஒங்கன் முறையோ ?  
யானே யழிமை சீரே வுடையீர்  
ஆக்கனு மழிப்பனு மகிதம் விகிதம்  
அனைத்து முமது சித்தமே யாமே.

வி. சார- கேசரி யிவ்வழி கிளத்தப் பொறுமோ ?

கிச- அங்கோ ! அங்கோ ! அமுத மொழியே!

வி. சா- விதியு மினைத்தோ வீரமும் போச்சோ ?

மதியு மினைத்தோ மரனமும் போச்சோ ?

கிச- வசையே மொழியினு கைசையே யாமே.

இசையா தொழிமோ வெழிலுறை கிலையே ?

காணே னன்னே கவிஞரு காட்சி

வீணேன் பினையை விரும்பி யளித்தி.

வி. சா- பிறர்முத ஆக்குப் பேயாப் பிறக்க

நாய்போ லலைத னல்மா கும்மோ ?

கிச- நாயா னுலும் பேயா னுலும்

நலமாக் கொன்வாய் எல்லாய் நவிலாய் ?

வி. சா- மடமு மச்சமு மங்கையர்க் கிலையோ ?

அறிவுக் தேற்றமு மாடவர்க் கிலையோ ?

## கீசுகவதம்.

- கீசு- பாக்கியம், பாக்கியம், பகரு மம்மா.  
அறிவுங் தேற்றமு மணமயு முமக்கே.
- வி. சா- காந்தார முறையும் பஞ்சக நிலையும்  
ஒதக் கேட்டியுனரா தென்னை ?
- கீசு- அறிவு கெட்டே யடன்மாண் டிருக்கக்  
குறிப்புணர் வேனே கோகில மொழியே ;
- வி. சா- நான் மகன்று நவில வொனுமோ ?  
உய்த்துணர் விலையே ஒலக மாமோ ?
- கீசு- சரதம், சரதம், கீமாட்டு யுன்  
மொழியள வில்லை மிருக மானேன்.  
காந்தர முறையும் பஞ்சக நிலையும்  
காந்தர வாம்சமூ மைவர்க் குரிமையுங்  
குறிப்ப தாமோ குன்றின னறிவே.
- வி. சா- புகல்வது சற்றே பொருந்து மேனும்  
வெளிப்படை யாக விளம்பக் கேண்மோ  
காந்தார மென்ப தின்னகர்ப் புறவும்  
பஞ்சக நிலையே பரிதியு மதியு  
மீனு மங்கியும் விளக்கு மியங்கா  
வமையம தாகு மிழை பிசுகில்லை.  
இக்குறிப் பினி தூற நாடிப் பிழைப்பை  
யில்லெனி னெல்லா வண்டன் வளரும்  
அறிய ஸரவேன் அவனுறி னெல்லியே.
- கீசு- குறிப்புணர் விக்கக் குளிர்க்கே னுயிரே  
திருவடி காணத் தெரிசனங் தாரும்  
பழவினை யகலப் பணிவே னம்ம.
- வி. சா- குறிப்பிற் பிறழு வறியே மரபின்  
நினைப்பி னியங்க வமைவது மாமாற்  
பணியப் பங்கய மலர்வேண் டாவோ ?  
விதுவே யாழுன் னெழிலு மன்பும் ?

விரத வேளை யின்னு மிலதா  
 ஸ்பன் வருவ னமைய மாச்சுது.  
 விரைமல ரேகி விரைவிற் கொண்டு  
 யேகினு மெல்லை காண ஸாமே.

(கீசு ஏக மலர்பறிக்க-  
 திருப்ப தினிமே விளித்த வாய்த்தனம்  
 பொறுப்பக் கரந்து போவே னுகவே-  
 (வி-சா-கரந்து ஏக)

**கீசு-** மலரேவிது மலரேவிது மலரேவிது மாதின்  
 சலமேஷிய பதமேவுத ஸாமேமன மலராஞ்  
 சலமேஷிய விதமேநினை யாதேவரு மழகா  
 தலமேஷிய வளமோகமொ டாமேலது மணமே.

2. மணமேகாள வருவேனுன தெழிலேமிகு பரதம்  
 வணமேவு முறுமோவன வாமேலது நாட  
 முனமேயொரு மொழிதாவன மணமாமலர் சாத்தக்  
 கணமேமிகு மனமேயுனைக் கரவாதொழி மானே.
3. மொழியால மளியாவித மகிழாவெழி லேக  
 வழியாமன மழியாமொழி தளராவிழி யாக  
 . வழியாயினு மளியாவன மொழிபாதினி நாடச்  
 செழியாவிரு ஸிதியாங்கல மெழிலாமது கானே.
4. தவமாதினி விரவாவொரு பொருளாங்கை யாளே  
 யவமாகிலு மருளாமொழி விலகாவரு காலே  
 யவமாயெனு மலையாங்கிலை யருளாவதை யாகச்  
 சுவமாமென வணியாதொரு நுவமாகிலு மாகா.
5. கமலாசன மணியாமென வணியாதுள மேக  
 விமலாகிரை யனையாயினி வசையாகிலு மேவ  
 வமலாமன மிளகானன முளதேலது நாடச்  
 செமலாமெனு மிசையாலது சீரேபென ஸாமே. (ஏக

## 5-வு. ஐந்தாமங்கம்.

### 1. முதற்களம்.

நகரிப்புறவும்.

பலாயனானும் விருதசாரணியும் பிரவேசிக்க.

இரவு.

ஊம னேலவு மூன்னு முற்றுழி  
யலரி யோடவு மல்க லீலையவே  
கமல மூடவி கங்கலோ ஸிப்பது  
சகச மன்றெனச் சொல்லது மாவதோ.

பலா- அந்த கார மழகா யிருக்க  
 வெமது கருத்து யெழில்பெற முடிய  
 மாகினு மிள்தொரு சின்னச் சோலை.  
 மருவா வரினு மறைவிட மேவு;  
 மிதற்கிணி யேற்ற யுக்தி யொன்று  
 தேடிச் செய்வது திறமே யன்றே ?  
 மண்டப மொன்று மருங்கி சிருக்கப்  
 போவோம் வாராய் பொன்னே யவிடம்.  
 சுற்று முற்றுஞ் சுந்தர வல்லி  
 சுமங்த செடிகள் சோபித மாகி  
 கிமிர்ந்து குனிந்து கெருங்கின ரண்மை  
 யெமது மறைவை யெளிதி னுணர்த்தா.  
 ஓர்பா விவிட மொதுங்கின ளாவை ;  
 யானு மேர்பா லொதுங்கி யமர்ந்தவ  
 னெப்பொழு தெய்து மென்றி ருப்பனே.

விர. சார: அழகு சொட்டுது ! அர்த்த சாமம் !  
 தெரிவை யரனுங் தமிழை யாகேன்.

தெஞ்ச தெரிய நிற்கவு மாடிகள்.  
எரிஞ்ச போவா னெண்ண செய்வனே ?  
பக்கமே யிருப்பாய் பலாயன முதல்வ.

பலா- இப்படிச் சொன்னு வெப்படி யாகும் ?  
இடிகல் லெண்யா னிங்கே யிருக்க  
என்ன நேரும் ?

விர. சார- ஒன்று மில்லை.

ஆகிலு மெனக்கோ ரைய முளது.  
வம்பி லெண்னை வலியப் பற்ற  
நீங்கும் வந்து எங்குங்கிப் புடைத்தா  
லடியே னுங்கே னபாய மில்லை ?

பலா- உன்னை யடிப்பனே வொண்ணுதல் மணியே?

விர-சார- எப்படிச் சொல்வது தப்படி யானால்  
விதிமோ சத்தால் விளிதலு மியல்பே,  
சதிமோ சத்தால் சாதலு மாகும்.  
இருட்டடி யென்றும் குருட்டடி யதுதான்,  
எப்படி யாயினுங் தப்புத ஸரிதே.

பலா- சபுத்தி கெட்டிச் சபுத்தி கேட்க  
நன்று கன்று நேரவ தென்னை ?  
ஒருவர் நிற்புளி யிருவ ரிருக்க  
கவுயுற் றிவ்வழி யருகே வாரா.  
வரினுஞ் செயலற வருமே னமது  
விருப்பு முளைய கெறுப்பு விளையுமே.

விர-சார- அருகு முளைக்க வேனம் விளையுமோ ?  
வைர மிலையை வலியே போமோ ?  
மின்னும் மூன்றும் போவதும் வருவதும்  
பார்க்க வாமோ பரிபவ மிலுக்க ?  
வந்த விதியும் வழித்தங் கும்மோ ?  
ஏங்கி நின்று லேமாக்கு போவோம்.

அனரிக்கு சின்றுந் தங்க மில்லை ;  
என்ன வாயினு மெதிர்ப்பது வலமே.

பலா- பல்லி சொல்லிப் பாளையில் விழுவது  
வழக்க மாகு மிழுக்கே மில்லை.  
சொற்படி செய்வது சிலாக்கிய மண்ணே ?

வி-சா- உம்மைப் பற்றி யுப்ப வரவே  
ஹரா ரெண்ணை யுடற்றப் பொறுமோ ?  
துக்கமு மிடியுங் தொடக்கத் தெரியும்.  
வலிபா ரெண்றுல் வலியக் கொள்வார்.  
எளியா ரெண்றுல் இகழ வாவர்.  
சிறுமையி னலையச் செல்வது பெருமையா  
வென்னல மென்னிய யானே  
முத்தித் தும்பை மிலைந்து போவனே.

பலா- விரதம் விகிதம், வினேத விசயம் !  
நயந்து கேண்மோ கன்றமை யாமே.  
எனக்கு முலாக்கு விதய மொன்று  
லைபேத பாவ மாகு மதற்கோ  
ருபாய முன்னு ;

வி-சா- உதவ வாமே.  
கருத்தின் வண்ணங் களைகழ வணிவேன்  
மெட்டி யணைந்து சட்டிக் கொளுமே.

(இருவரும் மாறு தரிக்க

பலா- புறம்ப ழிக்கப் போவது பிசகோ  
வதுவும் பொய்யே யாமோ வறியேன்.  
பெரியோர் பழிக்கச் சிறியோர் சிரிக்க  
வுய்வது நலமோ வுத்தம சகியே ?  
இதற்கென் செய்வே னெளிமை யிலையே ?

யெல்வழி யாயினு மேதப் பாக்கே !  
கல்லு மனமுங் கருப்பு ரம்மே !

வி-சா- அளிய்பு செய்தாற் கரண்றுளை யாமோ ?  
பஸிபவம் வேண்டாம் பழியே யாகா ;  
வாயினு மதற்கோ ரனுபவ முண்டாம்.  
சுதேட்டினை யம்மனுஞ் சுற்றத் தாரு  
மறிவ ரெண்னை யானு மவர்க்கு  
விஞ்சய ரெண்னை வேட்டா ரைவரென்  
றநிய வன்னே யறைஞ்துள னாதனு  
லற்புத மென்று மடைய லாகார்.  
விஞ்சயர் வெகுளி வென்றன ரெண்னப்  
பிரசித்த மாகும் பிசகே யில்லை.  
உருவெளித் தோற்றங் கருவிழி யலைக்க  
வுமனு மரபினை யொன்று முணரான்  
தன்னை மெண்ணித் தயங்கி யாவனே.

பலா- கிட்டிய வுடனே கெட்டி யாகக்  
கட்டி யவனைக் கீழே தள்ளி  
முட்டிகள் மோத முடக்கிக் கொள்வன்.  
எட்டி யிருக்க, வெதிர்கில் லாது  
குட்டிக் குலையக் குளிர லாமே.

விர-சா- அமைய மாதவிற் சமைஞ்து வதிவம்  
வாய்மை வண்ணம் வருவது சில்லா  
வழுல வழுற்றி யொதுங்க னலமே.

(இருவரும் கரங்திருக்க)

## 2-வ து களம் .

— :0: —

நகரிப்புற வனம்.

கீசகன் பிரவேசிக்க.

கீச: மானே மயங்கு மாலைப் போது  
 தமியை யாகித் தயங்கு தண்டலை  
 வெஃகி யலையா வருமோ ?  
 வங்கும் வினோத விஞ்சையின் வதியா  
 வென்னல மென்னிக்  
 கருத்த கானிற் கானலு மாமோ ?  
 இன்னல மென்னி யுழிர்ப்பத்  
 தன்னல மென்னித் தருக்கிய வாமோ ?  
 குவிந்து கோடக் கொலைவா ளையக்  
 குழூபுற நோக்கங் குவியக் கூரிய  
 வண்டி விருக்க வயங்கி யாமோ ?  
 ஒருமுறை யிருமுறை மும்முறை  
 எம்முறை முனிந்தன ளோகச்  
 செயலு மழியச் சீர்கெட் டேனே !  
 என்னல மென்னித் தொன்னலங் தொலையா  
 வருமோ வீணு வனப்பும் போமோ  
 இம்முறை யிறங்த மும்முறை போலா  
 தெங்குறை தீர்ப்ப னெதிர்ந்த காலையே.

(வனத்திற்மேட்,)

பலாய } கானன மாயக் கெடுமே யாமே !  
 னன் } யிகலு மொய்ம்பு மென்ன வாமோ ?  
 மனதில் } விகலு மாயினு  
               } மகல வாமே யமைந்த வனப்பே.

கிசகன் - அடவியு மிருஞ்சும் புட்டை புதீங்கு  
 வள்ளிக் கதுப்பின் வதிய முடிய  
 வெழினலங் காண வெய்திய யரனே  
 கண்ணே யலைய மணியே மயங்கி  
 யெழிலுறு நலமு மியங்கா வெய்துற  
 வாய்ந்த மட்டு மறிவே யொல்குபு  
 வெஃகிய வெளியே  
 வெளியே வெஃகிய  
 வாய பொனிவே மாய மன்னே?

வி-சார } காணி லெம்மை காணு வழியே  
 மனதில் } மண்டப மருங்கின் மேனி யக்கா  
 லெம்மைக் காணி னென்னல மெண்ணும்?  
 பலாயனப் பாவை யெதிரே யிலங்குபு  
 கல்லொன் ரெறியக் கணிக்கு கானுமே.

(கல்லெறிய)

பலர } கல்லொன் ரெறியக் கலங்கிய தென்னே  
 மனதில் } கிசக ஞமோ கானுது மொல்லை.

(கான்வழி னோக்க)

கிச : காலு மியங்காக் கருமை மயங்கிய  
 கங்குளி னிடையே கல்விட் டார்த்தென  
 வோதை யெழுங்கது கோதை செயலோ  
 மண்டப மொல்லை மேவுதும். (நோக்க)  
 உருவமேர வரிவையோ வொன்று முணரேன்  
 உருவவளி யாமெனி னேசையு முண்டோ  
 கண்ணே யலையக் கேள்வியு மிலையோ  
 வறிவே யாமே பசினி னியற்றிய  
 கேண்மை யென்னக் கிளத்தப்  
 போமே மருங்கின் மண்டபம் பெரவியவே.

(கிட்ட)

## கீசுகவுதம்.

கண்ணேயிது கண்ணேயிது கண்ணேயிது கானப்  
பெண்ணேபெறு மெண்ணம்மெனப் பின்னேவெளி யாமோ  
வண்ணம்பெற விண்ணேயிய வஞ்சம்மென வாமோ  
நண்ணேயன மெண்ணூலல மின்னேயென லாமோ.

**பலா-** } முன்விளை யலைத்த முடிவே காண  
மனதி } வென்னல மெண்ணி விளங்கா விருளிடை  
யல் } யுன்னி விம்மி யுரை வக்ததே !  
நன்னவன் வாய்மை கவிலவு மாமோ ?  
சின்னவன் கிளாவி சீர்த்தியே யங்கோ ?  
வன்னமு மருஞும் விரோத மின்னே !  
சின்னப் பட்டுச் சீரே யழிய  
வென்ன முறுவிவித் திலகா  
வுன்னதத் தாண்வழி யொருபுடை யனைதுமோ.

(நாண்வழியனை)

**கிச-** பொன்னேயுன தன்பேயது பொலமேபெற வாமோ.  
வின்னேயது கன்னேமன மன்னேயென லாமோ  
யன்னேயினி யென்னேயிக லாமேயெழி லாக  
மன்னேயென லாமேயென மாழாதுய லாமோ ?

(கைகொட்டினைய மே)

**பலா** } கற்றுவென வெண்ணுதொரு கங்குற்சிறு மைக்கே  
மனதில் } வெற்றுவென வேண்டாது ரு வித்தாரக ஞாத்தா  
கற்றுதுமே யற்றோமெனச் சடிலம்பரி வெய்தப்  
பற்றுதினி விட்டாலெனை நட்டாரினி யொட்டார்.

(பலா-கைகொடுக்க கிசகன் பற

**கிச-கை** } மலரேங்க ராமென்பது மெதுவாகிய கநமே  
ப்பற்றி } மரமேங்க ராமோவது மிதமாகிய மரபே  
யட்டன் } கலமேங்கை யாமேயது கலியாவரு மையோ  
கரவேயிது கரவேயிது கடினம்மிகுக் கடினம்.

(பலா-விடாது பற

கடின மனத்தாற் கன்மிட மேவவே  
 குடில மனத்தாற் குன்றின ஞகவே  
 தடியு மனத்தாற் றறியொடு தேயவே  
 சடில மனத்தாற் சாவழி யாகவே.  
 (தறியொடு கடைய)

கீசகண் - வஞ்சலை யாலெலை வாட்டங்கி ணெந்தது  
 கொஞ்சமே யாகிலுங் கூடுமூ ரைமையோ?  
 விஞ்சினு மெஞ்சினு வீறழி வாமதுன்  
 நெஞ்சமூம் புண்பட நேரப வாதமே!

பலா :- வாடினன் வாடினன் வம்பெலா மேகவே  
 மனதில் - யாடின னடவு மம்பர மரமென  
 நாடின னீதியு கன்றலா வேலையே  
 தேடின பூசலுங் தந்திர மோவதே?

ஏதினி யாகிலு மேதிலன் கைவிடல்  
 நீதியி தாமெனு யேமூ மேவிடும்  
 மேதினி மெச்சவு மேனிடு மான்தா  
 ளோதிய நீதியி னாக்க மறிவமே. (கைவிட)

பலா :- யுத்தம்.

எட்டித்தொடை தட்டிப்பிற கொட்டிக்கர முட்டித்திற  
 முட்டிப்பொரு தட்டித்தலை குட்டிப்பல சட்டிப்படக்  
 கட்டிப்புதை மெட்டிச்சொரி சொட்டித்தடி கொட்டிக்கொள  
 மட்டிப்பகை திட்டிச்செல வெட்டிக்கொலை கிட்டிப்பதே,

கீசு-யுத்தமும் முடிவும் :-

வங்குகந்து னின்றனேயம் வன்மையாம் விதங்கொலோ  
 கங்குகந்து கன்றலான கன்மமென்ன கன்மமோ  
 வெங்குகந்த வம்புமென்ன விம்மலான வன்மமோ  
 நொங்குகந்து மக்தமின்றி நோவனைந் தொழில்தனே

(முடிய)

## பி-வ து களம்.

— : \* : —  
உபகீசரிவதம்.

நகர்ப்புற வனம்.

**பலா-** புன்மையர் புகழுப் பிரதாபம் பெருத்துச்  
செமையை ரிகழுச் சிறுமை சிரிக்கு  
மோய்ய்புடைக் கேசரி முந்துபு போரின்  
முடிந்தன ஞக மதுர மொழியே  
விடிந்த நம்விளை விகித மாகவே.  
காலையி னுடலங் காண்பா ராகி  
வேதனி யாமோ வென்னே வறியேன்  
இதற்கென் செய்வோ மெழில்பெறு மானே ?

**வி-சா-** இறைவ! யானென் றியம்பக் கேட்டி,  
நெப்புண் டானுற் றப்புண் டாகும்  
ஒப்பில தானுற் றப்பில தாகுங்  
தமரே வெனினுங் தயங்க வாவர்  
மதிபோ வழியா காயம் போவது  
காண லாமே கணிக்கு மெல்லியே.

**பலா-** மறைப்ப முறித்து மானுரு வழியக்  
குறையக் குழைத்துக் கொம்மை கோட்டி  
மடிப்ப முடிமே மருமரு மெண்ணு  
விடுப்ப வரமே வேற்றுமை யென்னே.

(கி-உடற்பிண்ட மாக்க)

**வி-சா-** வடுப்பட்ட வாண்பிறையஞ்சா வடுக்கணஞ்  
சுடர்ப்பட்டுப் போமாறு சேர்ச்தா னண்ணிடரும்  
இருள்வலிக் கெய்த்த வெழினலங் காட்ட  
வருள் சுரங் தொழுகு மரனே  
காடு விட்டு நாடு செல்வமே.

பலா- இருளிடை யெருவு னரும்பெறல் வேண்டி  
வசினும் வஞ்சம் வஞ்சமே வெஃபு  
மையுறு மாகவிற் கையும் வண்டாம்  
படரப் படுமோ பட்டென வுடனே  
பொறுத்துப் போவோம் பொன்னே யிப்பேர்.

வி - ५०- இருளிடை யொருவு னெம்முடை வழக்கும்  
வெருவுடை நனினமும் விழியினை யலைக்கப்  
பார்த்தை யுற்றுப் பரிபவப் பட்டுப்  
புசமே யோடிப் பிதற்றத்  
தப்பு சமக்கு தாழ வாவமோ ?

பலா- பிறர்மனை வெஃகிய பேதை பட்டாற  
நப்பு மென்னே ? தாழ வருமோ ?  
பெரியோ னென்ன பிழைசெய ஸாமோ ?  
வரசு மதற்குப் பரிசோ கொடுப்பது ?  
வருவது கில்ஸா வெருவர ஸாகா  
விருத மாடி வருவ னியானும்  
பரிபவம் வேண்டாம் பாதக மென்னே.

(நீராடவே)

(ஒரு தீச்சுடர் விளக்கம் வர)

பலா- } பந்தங் கொண்டு முந்த வோடி  
கண்டு } வருவ ரெவரோ பின்னர்க் காண்டுக்  
மன்றில் } திருட னுக்குத் தீபம் பிடிப்பார்  
துணைவு ரல்லெனத் தோன்று மோகாண் ?  
ஞ்சிலை யேலி யுற்ற துணைக்கு  
முண்ண முணர்த்தி மோச முறைவழி  
ரைப்ப யாழுங் காந்து கிறப்பே.

(கரங்கு கிற்க)

## கீசுக்குதம் :

(பூப்பிசர் பிரவேசிக்க)

உப-கிச: - கங்குல் யாமக் கானக மொவிப்பக்  
 கேட்டே மண்ணல் கிளர்மனை யேகி  
 யேதிலர் வரவோ வென்ன புதுமையோ ?  
 வென்னக் கேட்டுப் போதர நோக்க  
 வண்ணலு மில்லா தழிந்த துளமே,  
 மேரசத் துய்த்து முறுக்கின ரோகான் ?  
 நாச காலமோ நம்மை வெறுத்தனே ?  
 தன்னய மெண்ணித் தருக்கிச் சேர்க்கதனே ?  
 எம்மோ டேது மியம்பலா காவோ ?  
 சொல்லி யென்ன ! வென்னு மின்ன  
 செய்ய வாவன், சிறப்பு மேரான் ;  
 முன்வினை நலத்தான் முன்னின முடியினு  
 மின்ன விழைக்க வினிவென வெண்ணுன் !  
 என்ன வெண்ணின என்ன துணிவன் ;  
 களங்க மில்லான் ; நுளங்க லாகான்.  
 பெண்வழி பொருகாட் பேணிச் சென்று  
 பேரவை யிகழுப் பெற்று னந்தோ !  
 வவ்வினை தொடர விவ்வினை யாச்சோ ?  
 கானக மெல்லாங் கடிதி னுய்வமே.

(தேட

பலா-  
 ஒருசார் தேடித் தேடித் திருவே காணின்,  
 மர்க்கடங் கொண்ட மாலை போன்மே ;  
 யாடவர் நிலையு மடர்த்த வன்பு  
 மிசைய வரமே விலம்பக முடிபென  
 விளங்கத் தொன்றிற் களங்க மெண்ணுர் ;  
 எண்ணின் மோகண மெச்ச மாட்டி  
 முடிப்ப முடிமே  
 முடியு மென்னின் மோச மிலையே.

(எதிர் சிறிதியுங்க

உப-கிச- அண்ணே கானு ! மன்னே கானுஞ் !

ஒருசார். சின்னப் பட்டுச் சீரே யழித்த  
 வலக்கோ லக்மே ! யழுகப் போமோ ?  
 பங்கப் படுத்தியோ பழியே மீட்பது ?  
 மண்டப காப்பண் மாய மெண்ணப்  
 பிண்ட மாகப் பிடித்து முக்கின  
 பழியை முற்றப் பார்க்கப் படுமோ ?  
 பாங்கர் முற்றும் பரிந்து பாரீர் !  
 தம்பி நீபார், தழைய நீபார் !  
 கரணக் கிடைப்ப தெவரே யாயினும்  
 பிண்முன் பாராது பிடரி பிடித்து  
 நெட்டிய நெட்டின் நெடுக வித்தலங்  
 குத்தக் கொண்டு குலைப வாரும். (சிலரோ)  
 மோசக் கருக்கிது ! மொழிய வேணுமா ?  
 பண்ண ஓரகப் பரிந்து செய்த  
 படுகொலை யையோ !

உப கிச, ஒருசார்- பாரும் ! பாரும் !  
 வாரும், வாரும் ! வனிதை ! வனிதை !

(அனைவரும் வர)

கிட்டினள், கிட்டினள் ! கிசகக் காசி !  
 பிடித்துக் கொள்ளும் பெயர விடாதே.  
 பெண்ணில் எல்ல பெரிய பிசாக !  
 எவிகம யென்ன விரங்க லாகா.  
 இத்தனை யாழு மெத்தனை சொல்லி  
 யத்தடி யுரப்பினு மச்ச மூளதோ ?  
 நீள சியிர்க்கு நீவி யென்ன  
 வாட்ட மின்றி வழிவே லேபோல்  
 நோக்கிற் கொல்ல நினைந்தா னோகாண் ?  
 பூச்சி காட்டுதோ பொதியு மிருளிடை ?

தன்னிச் சென்று தமையினுடிவளை  
யெம்புர மெய்த வெளித்தல் விகிதம்.  
தம்பி ஸ்ரோத்த தமையற் சிதவைத்  
திரட்டித் தாராய். அண்ணே, அண்ணே,  
யரியே மூட்டி யடுக்க வேண்டிய  
வெரிகரும் பெடுத்து வருவம் வருவம்.  
அரமனைக் காக்கிய வகிலு மாரமும்  
விரவிக் கிடக்குங் குப்பை கொளுக்கித்  
தகனஞ் செய்வோங் தடையே யில்லை.

(சிலர் எரிமுக்கச் சிலர் உடற்குறை படுக்க)

### உப கிசகர் துயரப்பட

ஈச வென்முதினை து மிப்படியோ யாமெலா  
நாச மடைகின்ற நாளோகாண்-மோசமர்ம்  
பாசமெமைப் பற்றிப் பரிச்திமூக்க வையையோ  
நேச மிலையனுமோ ஸ்.  
வந்த பழியையும் வாய்த்திறங்கு சொல்லாயோ  
விந்த விதமென்ன யாமறிபச்-சொந்தமாம்  
பந்த மிவளென்னப் பாராது போனுயோ  
வெந்தவித மென்றெண்ணு வேம்.  
மானமும் போச்சோ மதிமுகம் பாதிக்கத்  
தானமு மின்று தொலைந்ததோ-வானவழி  
போனவித மென்ன புதுமையோ வண்ணலே  
வான திதுவென் றறை.  
மண்ணைங் கொண்ட மணிவயிரத் தேள்களொரு  
பெண்ணைலங் கொள்ளப் பெறுதேயோ-கண் ஆமொரு  
விண்ணைலங் கொள்ள விரைக்கெழுக்க வையையோ  
வெண்ணல மேழைமை யேம்.  
ஆன பிறப்பை யடியோடு தின்றின்ன  
மோனச் சிறுக்கி மஜிழாளோ-வீணமுள

கானத் தெரிதின்னக் கானுமோ வெம்முனுடன்  
மானக் கொளுத்து மகிழ்ந்து.

(பலாயனப்பாவையைப் பற்ற)

பலா மனதில்  
மேகன மந்த்ரம் } ஒடிவா விந்தரகண்டி யுருவ காளி  
ஆடிவா வெமகாளி யம்மையே பராசக்தி  
கூடிவா கெளமாளி கார்த்தி லீரி  
வாடிவா வடபத்ர காளி ரூபி  
நாடிவா நிர்வாணி தூர்க்கயே ராஜக்தி  
முடிவா மோடியெடு மூல சக்தி  
மெச்சமொரு மோகனமு மெச்ச மெச்ச  
வெதிராளி யென்னைப்போல் பேதி பேதி!  
சரேரூப லோகமெலா மிச்சை யிச்சை;  
வாலையே வசியமே ஆஆ வாவா !  
மூலமே மோகனமே இளீ வாவா !  
உருத்ரவுச் சாடனமே ஓஷ வாவா !  
ஓம்வாசி மந்ய மோகனு யநம:

(உப சீசுக்ரெலாம் சிசா உருவாக)

உபக்கர் அக்ஸிப்பிரே  
வேசகும் வதமும் உப-கீலர். } மோசக் காரி முழுது மாட்டா  
நாச காவிளன் றுக நெட்டா  
பாச மற்றிவளைப் பற்றிப் போட்டா  
போடப் போடப் பின்னும் பிறக்குயோ !  
வென்ன வதிசய மெட்டிப் பிடியடா  
போக விடாதே போலி கிடாரி  
யண்ணலை யழித்த வகங்காரி யரமடா !  
கட்டையிற் றள்ளிக் கருக வரட்டா !  
குத்திக் குத்திக் குலைப்பது காணடா !  
ஐயோ! ஐயோ! அன்யாய மாயி!  
ஆன துணைவ ரணைத்துங் தொலைத்தா

ளேம்மையும் பற்றி யெரியிற் கொஞ்சத்தினாள்  
எரியு நையோ! வெய்த்தன மென்னே!

(மோகன மந்திரத்தாலொருவரை  
யொளுவர் எரியிற்றளவும் பலர-  
அத்தி வீழ்த்துக.)

உப கீச } அண்ணலையே தின்றுநட மாடு மிவளி  
கர்சிலர் } னெண்ணமெலா மேகவுட லேக விடுமே.

கண்ணிலொரு கருகிளமிலாக் கட்டமுகி யோ, விவள்  
பண்ணினதோர் பாவமென்னப் பார்க்கப் படுமோ?  
விண்ணினையே வாட்டவல்லு வித்தாரக் காரி, யினி  
மண்ணிலைமை மாட்டவென்ன மயக்கங் கொளுமோ?

உப கீச } பெண்ணுப் பிறந்ததோ பேயாப் பறந்ததோ  
கர்சிலர் } கண்ணே யிருந்ததோ காதே யறுந்ததோ  
வாயே வறண்டதோ நாயே யுளைத்தங்கு  
கட்டசுடு காட்டிலே சோகமுற வையாது  
நட்டநடு விட்டிலே நல்கினது மாவதோ?  
எட்டியிடு மூளிநி தட்டிடுவ மிப்பவே  
குட்டியிடு பூஜையோ லொட்டியுல வாதே  
விட்டிடுவ மென்னுநீ மெட்டிடநட வாதே.

உப கீச } அண்ணவுனைத் தின்னுவரு பெண்ணு மிவளை  
கர்வதம் } யெண்ணுதினிக் கொன்னுலெனக் கோபங் தணிமோ!  
பரி தாபங் தணிமோ? - செறி  
பாபம் பணிமோ?

சொன்னுலுமிம் மின்னுஞ்ஜை  
யுன்னுதொரு வின்னுச்செய  
மன்னுதினி யுன்னுவியோ  
ஷன்னுளிலே துன்னுநளி  
நெட்டி விடுமே! யிவளைத்

தட்டி விடுமே !  
 கெட்டுவிடத் தட்டிவிடுங் ! கட்டுவிளிக் கிட்டுவிடுங் !  
 கிட்டவா ! யெட்டவா !  
 மூட்டவா ! வெரட்டவா !  
 தொட்டவா பட்டவா கெட்டவா விட்டவா  
 யாரு மில்லையடு ! - யொரு  
 பேரு மில்லையடு !  
 விடுமெனவோ ? வடுமெனதி  
 விடுமெனவோ ? சுடுமெனவோ ?  
 கொடுமென தொடுமூனைச் சுடவர வடுவது,  
 சொல்லித் தொலை ! யுண்ணைக் கொல  
 னில்லைத்திற மெம்மைக்கொலை  
 கொள்ளுதே ! வையோ  
 துள்ளுதே ! ஏற்றே  
 சில்லையே, யில்லையே, மெல்லையே, வெல்லையே!-அன்.

(உபகீ-மாள)

பலர் - கண்ணே கடுகிபிக் கானக நீங்குவம்  
 விண்ணே விடிய விளங்குமால்—பெண்ணேஞ்சு  
 யெண்ணே வெமதுள வெட்டுக்கீன யாயினு  
 மண்ணே யெனக்கிடப்ப மால் (ஏ.க.)

MAHABHARATHADHYAYA,  
 Dr. U. V. SWAMINATHAIYAR LIBRARY,  
 TIRUVANMIYUR, MADRAS-41.



## பிழை திருத்தம்.

---

| பக்கம். | வரி. | பிழை.                       | திருத்தம்.  |
|---------|------|-----------------------------|-------------|
| 2       | 2    | கொழு                        | கொளு        |
| 6       | 15   | முறண்டு                     | முரண்டு     |
| 12      | 12   | கருப்பு                     | கருப்பு     |
| 25      | 28   | பேர்க்கும்                  | பேர்க்கும்  |
| 26      | 24   | பொலிமனே                     | பொலிமனே     |
| 27      | 27   | டத்திலபர்ஞ்                 | டத்திலபர்ஞ் |
| 29      | 27   | நாள்ஞாம்                    | நாளும்      |
| 33      | 7    | இரண்டாக்களம் (உத்தியானவணம்) |             |
| 34      | 16   | புப்பறி                     | பூப்பறி     |
| ,,      | 19   | பூப்பரி                     | பூப்பறி     |
| 35      | 4    | மலர்பறி                     | மலர்பறி     |
| 37      | 23   | யிளைய                       | இலைய        |
| 41      | 5    | நிதானிம                     | நிதானியும்  |
| 54      | 14   | சம்மை                       | செம்மை      |
| ,,      | 15   | வப்பா                       | யப்பா       |
| 63      | 12   | கடுத                        | கடுத்த      |
| 79      | 19   | வம்பெனை                     | வய்பெனை     |

